



# மூல்வஸப் பாட்டு

ஆராய்ச்சியுரை.

இரண்டாம்பதிப்பு

MURUGA SWAMI LIBRARY  
 R. U. V. SWAMINATHA IVYALAYAM  
 IRUVANMIYUR : MADRAS 41  
 இக

சென்னைக் கிறித்துவ கலாகாலைத்

தமிழ்ப் போதகாசிரியரான

பண்டிதர் நாகை வேதாசலம் பிள்ளையால்

இயற்றப்பட்டுச்

சென்னை

ராமநிலய விவேகானந்த அச்சியங்கிர சாலையிற்  
பதிக்கப்பட்டது.

1911.

(All Rights Reserved.)



## Preface To The First Edition.

---

"Poetry is simply the most beautiful, impressive, and widely effective mode of saying things, and hence its importance."—Matthew Arnold.

To a mind brooding over the fascinating beauty that manifests itself in the phenomena of Nature, to an intellect plunging deep into the hidden mysteries of Life to a soul soaring high into the purest realms of religious fervour and philosophic thought and to a spirit finding its serene rest in moral sanctity and Divine grace nothing appears as permanently beautiful, impressive and effective as the study of a fine piece of Poetry. Not only does a fine poem delight us by presenting a faithful picture of Nature's beauties and impress us with the immediate presence of a unifying principle that underlies the varied objects of beauty but it also serves as an effective means for moulding the character of man. To a heart eaten bit by bit away by sorrow and worldly cares, Poetry comes as the healing balm; to a heart chilled by the icy hand of cruelty its influence comes like that of the morning sun; and to a heart stained with the blackest crime and the direst evil it comes as the washing pearly dew. Ah! the changes wrought by Poetry in the mind of man are profound and the effects which it produces on him are permanent.

To me the study of Poetry has been a welling fountain of delight and ever will it continue to be so to the very close of my life on this earthly plane. For years together I have been devoting my time diligently to a close and careful study of the ancient classical poems in the Tamil language and have been drinking deep the ineffable sweetness that was there in abundance. The pure simplicity of thought, the close and minute observation of nature, the vivid and sublime portraits presented of the social, moral, religious and intellectual conditions of the old Tamilian life, the energy and artistic beauty beaming through with a sterling

freshness, and last, but not least, the great historic value which it possesses—all combine to invest Tamil Poetry with a peculiar charm and splendour that can hardly be surpassed by the poetry of any great language in the world. This alone accords to Tamil quite a unique position in the midst of all cultivated languages in the civilised world.

But sad to relate the classical poems prescribed as text books for the B.A. and F.A. Examinations in the University of Madras, seem to have attracted little the attention of students. And a study of them has been even regarded as useless and wearisome by some easy-going students whose imagination has been led to revel in stories and religious frenzy and who has thereby lost all seriousness and appreciation of natural beauty. This has been due partly to the teachings of Munshees and the bulky volumes of notes they publish which mainly consist in giving word for word meanings and turgid and trivial grammatical notes which are insignificant for a critical study and partly to some prescribed Tamil texts in prose and poetry which mainly consist of silly and crude religious myths translated from Sanscrit Puranas and which by no means represent the true nature of original classic poetry in Tamil. I do not mean here, to deny the fact that one or two classical poems are occasionally and unconsciously prescribed as text-books by the scrupulous men of the Tamil Board, but I only intend to say that even these brilliant gems are swallowed up in the ravenous maw of the filthy poems forthcoming as texts side by side with them. The sparkling glitter of the former becomes buried deep in the intense darkness of the latter. And hence the study of Tamil Poetry appears as though it were surrounded by an impenetrable gloom. In spite of all this I have had an earnest desire to make an attempt in directing the attention of students to a sound critical study of some classical poems and see what kind of effect is produced on them when they are put in the light of modern critical

study of Poetry, in general. Although I feel myself to be unfit for the task, yet I ventured to make an attempt which as I afterwards found to my greatest satisfaction, proved highly successful not only among the students of our College but also among the students who, out of pure love, study Tamil in private. Thus I came to realise the benefit that would arise from a critical and comparative study of Poetry in general and ever since that time was I putting the scheme into practice orally. But an occasion presented itself to me for bringing my critical method of poetic study into writing also. While I was engaged in teaching *Mullaippattu* to my students of the senior B.A. class, they requested me to write a critical commentary on this beautiful ode and subscribed in advance to defray the cost of printing. In compliance with their request I have most cheerfully undertaken the task. And in connection with this I have to express my thanks to my students of the senior B.A. class for this and many other acts of courtesy and kindness they have extended to me.

*Mullaippattu* is an ancient classical ode of 103 lines sung in honour of the Pandian King *Neduncheliam* by his court bard Napputhmar. How Neduncheliam, once having gone on an expedition to meet the combined forces of seven powerful kings in the field at Talayalangnam and routed them all in the battle that ensued, returns with great splendour and magnificence and with trophies of victory to kiss his loveliest wife and how this beautiful maiden that had been left alone in a country villa with a deep sorrow for the separation of her beloved husband is lying down on her couch her chaste bosom heaving up with a sigh of consolation at his shortly expected return, are all related most vividly and very picturesquely in this poem. The Poem is remarkable alike for simplicity of thought, beauty, and noble sentiments. The imaginative hold which it has on the mind of the reader is strong and elevating. The interest of the plot is sustained throughout by the artistic

method insinuated into it by the poet with great delicacy and subtlety that characterise a master mind. The rhythm and harmony of style vary every now and then and adhere themselves closely to the dignified march of the sense, while the diction, though rugged at times, is, on the whole, chaste and elegant replete with genuine elements of Tamil. The Sanscrit words have intermingled themselves into it at the rate of two per cent. or three and hence the date of its composition falls about the second century before Christian era.

In commenting on this excellent ode I have followed the main lines of literary criticism inculcated by the able and profound critic Professor William Minto; for his critical methods are exceedingly interesting and help much towards a clear understanding of the work to be scrutinised. From this critical point of view, I have given a historical account of the age which gave birth to such a splendid poem as *Mullaippattu* and of the influence which that age had exerted on this poem. It must be remembered that the true nature of a work cannot be comprehended unless we have a distinct idea of the times in which it had sprung up. I have also availed myself of the grand views expresseq; by such great masters as *Milton* and *Ruskin* and have even translated freely into Tamil one or two passages from their writings.

In my analysis of the poem I have adhered closely to the original idea conceived and expressed by the Poet, rather than to the mangling and distorting commentary of Nachinarkkiniar. The old commentator discarding the simple and natural beauty with which the subject-matter of the ode runs through has torn the excellently woven fabric of the Poet to pieces and glues them again together with his own vapid thought in such a fantastic manner as to make the poem seem most artificial and its structure very ridiculous. And in elucidating the text, I have, therefore,

inserted, wherever necessary, short critical notes which would make the inaptitude of the commentator's meanings at once intelligible to the reflective students. Pandit V. Swaminatha Aiyar of the Government College at Kumbakonam and Pandit C. Tiruchitrambalam Pillai of Coimbatore having been greatly misled by the commentary of Nachinarkkiniar, have, in the highest degree, marred the flow and natural arrangement of the poetic thoughts. But of the two I wish to recommend to students Mr. Tiruchitrambalam's notes since his comments and critical introduction are valuable for a clear understanding of the old commentary though not of the poem, more than that of Mr. Swaminatha Aiyar's annotated edition. In the course of my criticism I need hardly say that I have widely differed from the old commentator and the two Pandits, but I have fully stated my reasons and authority for so doing.

I now conclude these few prefatory remarks with a fervent hope that those Tamil students who take a deep interest in the study of this poem, will find in this critical commentary the better means of getting a true and appreciative knowledge of this only genuine relic of a great and old Tamil poet Napputhanar and will further devote a few of their leisure hours to the study of pure Tamil and extend their knowledge of Tamil classics a little wider than it is at present.

MADRAS CHRISTIAN COLLEGE,  
28th September, 1903.

R. S. VEDACHALAM.

# இரண்டாம் பதிப்பு உரை

---



---

மூல்லீலப்பாட் டாராய்ச்சி யுரையின் முதற்பதிப்புப் பிரதிகள் நெடுஞ்செலவழிந்து போயின. அதனை மீண்டும் பதிப்பித்துத் தரும்படி பலர் பலகாற் கேட்டும், அதனைப் பதிப்பித்தற்குச் செலவிடிய பொருள் பதிப்பிட்ட ஏன் புத்தக விலையாற் பெறக்கூடாமல் போய்விடுதலாலும், இங்ஙனமேயான் புத்தகங்கள் பதிப்பித்தலில் இரண்டாயிரம் ரூபாவுக்கு மீல் இருந்தேனாகபாலும் அதில் நோக்கமின்றி யிருக்கேதன். இவ்வாருஷத்திய ரி. எ. வகுப்பு மாணவர்களுக்கு மூல்லீலப்பாட்டுப் பாடமாக இருக்கலால், எங்கள் கலாசாலைப் பி. ஏ. வகுப்பு மாணவர்கள் இதன் ஆராய்ச்சி யுரையைப் பதிப்பிட்டுத் தரும் படி என்னை வேண்டியதோடு, அப்பதிப்பிற் காம் செலவும் முன்னர்த் தந்து உதனி செய்தமையால் இதனை மீண்டும் பதிக்கலாயினேன். இப்பதிப்பின் கட்சிக் கூட்டியிடும் சில குறைத்தும் விளக்க உரைக்குறிப்புகள் பல சேர்த்தும் திருத்தங்களும் மாறுதல் களும் செய்திருக்கின்றேன்.

இப்பதிப்புக்கு மாணவகரிடம் பொருள் திரட்டி உதனி செய்த மாணவர் ஸ்ரீ அரங்க ராமாநுசம் அவர்களுக்கு யான் நிரம்பக்கடமைப்பட்டிருக்கின்றேன்.

சென்னைக் கிறித்துவ கலாசாலை. ஷங்பர் 7-1910	}  நாகை வேதாசலம் பிள்ளை.
---	--------------------------------

# முல்லைப் பாட்டு

ஆராய்ச்சி உரை.

---

## பாட்டினியல்பு.

முல்லைப்பாட்டு என்பதைப்பற்றித் தெரியவேண்டுவன் எல்லாம் ஆராயும் முன், பாட்டு என்பதென்னை? என்று ஆராய்த்து அறிந்துகொள்ளல் வேண்டும். பிற்காலத்துத் தமிழ்ப்புலவர் பாட்டென்பது இன்னதென்றே அறியாமல் விணேச விணேசமாகச் சொற்களைக் கோத்துப் பொருள் ஆழமின்றிச் செய்யுள்இயற்றுகின்றார். முற்காலத்துத் தமிழ்ப்புலவரோ பாட்டு என்பதன் இயல்லை இனிதறிந்து கலமுடைய செய்யுட்கள் பலப்பல இயற்றினார் இங்ஙனம் முற்காலத்தார் செய்யப்பட்ட பாட்டின் இயல்போடு மாறுபட்டுப் பிற்காலத்தார் பிறழப்பாடிய செய்யுட்களைக் கண்டு மாணுகர் பாட்டினியல்பு அறியாது மயங்குவராகவின் பாட்டு என்பது இன்னதென்ற ஒரு சிறிது விளக்குவாம்.

உலக இயற்கையிற் கண் முதலான புலன்களுக்கு, விளக்கத் தோன்றும் அழகினையெல்லாம் தன்னுள்ளே நெருங்கப் பொதிந்து வைத்துப், பின் அவற்றை எம் அறிவினிடத்தே புலப்படும் வண்ணம் தோற்றுவித்து, மாறுதல் இல்லா இனிய ஒசையுடன் ஒற்றுமைப்பட்டு கடைபெறும் இயல்பினை உடையதுதான் பாட்டென்ற அறிதல்வேண்டும். இன்னும் எங்கெங்கு எம் அறிவைத் தம்வயப் படுத்துகின்ற பேரழகும் பேரோளியும் பெருங்கணமும் விளங்கித் தோன்றுகின்ற எவோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்றே அறிதல்வேண்டும். இதனை விரித்துக் காட்டு மிடத்துப், பேரழகாற் சிறந்த ஓர் அரசி தான் மேற்போர்த்திருங்க நீலப்பட்டு ஆடையினைச் சிறிது சிறிதாக நீக்கிப் பின்பு அதனைக் கீழேசுருட்டி ஏறிந்துவிட்டுத் துயில் ஏழித்து ஓளி விளங்கு களிமுகங்

காட்டி எழுங்கதூபோல் இருட்கூட்டம் வரிக்கு மழுங்கி அலைகடலிற் சென்ற அடங்கும்படி இளையனாயிறு உருக்கித்திரட்டிய பசும்பொற் கோளம்போலத் தளதனவனக் கீழ்த்திசையில் தோன்றவும், அத்திசையின் பரப்பெல்லாம் டொன் உரைத்த கற்போற் பொலிக்கு பிரகாசிப்பவும், பசுமை பொன்னமை நிலம் கிவப்பு வெண்ணமை முதலான நிறவேறுபாடுள்ள உலோகங்கள் உருகி ஒடுகின்ற நிலம்போல வான் இடமெல்லாம் பலவண்ணமாய் விரிக்கு விளங்கவும், கரியமேகங்க ஞெல்லாம் செவ்வரக்கு வழித்த அங்கு திரைச்சிலைகள் எனவும் வெளிய மேகங்களெல்லாம் பொற்பட்டுப் படாம் போவவும் ஆங்கங்குச் சொல்லுதற்கரிய பெரும் பிரகாசத் துடன் திழுவும் உலகமங்கை கைத்தாற்போலப் புதுமை யுற்றுத் தோன்றும் விழியற்கால அழகெல்லாம் பாட்டென்றே அறிதல் வேண்டும். ஆ!இங்ஙனக் தோன்றும் அவ்விழியற்கால அழகினைக் கண்டு வியந்த வண்ணமாய் மீண்வலையோடு கடற்கரையில் நிற்குஞ் செம்படவைனக் காட்டினுள்ளிருந்த புலவன் யார்?

அவ்விழியற்காலையிலே மூல்லை நிலத்துக் கோவலர் ஆன்கன்றுளைக் கொட்டிலிலே தாம்பினுற் கட்டிவைத்து, ஆன் நிரைகளை அடித்துள்ள மலைச்சாரலிற் கொண்டுபோய்ப் பசிய புலமேயவிட்டுத் தாம் மரங்கிலிற் சாய்க்கிருக்கு கொண்டு, தமக்கெதிரே பச்சிலைப்போர்வை மேற்கொண்டு கரிய மேகங்கள் நெற்றி தழுவிக்கிடப்பப் பெருந்தன்மையோடு வான் அளாவித் தோன்றும் மலையினை அண்ணாங்கு பார்த்து அவர்கள் அச்சமூழ் மகிழ்ச்சியும் அடையும்போது அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும். காதலினுற் கட்டுண்ட இளைஞரும் மகளிரும் நெகிழாத அன்பின் மிகுதியால் தோரோடு தோள் பினையத் தழுவிக்கொண்டு மலையடிவாரத்தில் உள்ள பூஞ்சோலைகளிற் களிப்பாய் உலவுக்கோறும், தூங்கண்குருவிகள் மரங்களில் விசித்திரமான கூடுகட்டுதலையும், மரப்பொங்குவளில் மணிப்புருங்கள் காவதலையும், ஆண்மயில்

கன் தம் ஆரியக்லாபத்தினை விரித்துப் பெண்டமயில் கன் களிப்ப ஒரு புறம் ஆடுதலையும், மலையருவிசீர் கூழாங்கற்படையின் மேற் சிலுசிலுவென்ற ஓடி வந்து அச்சோலையின் ஒரு பக்கத்துள்ள ஆட்டத் குட்டையில் சிரம்பித் துளும்ப அதிலுள்ள செந்தாமரை முடிப்புக்கள் அகன்ற இலைகளின்மேல் இதட்களை விரித்து மிகச்சிலப்பாய் அவர்தலையும் விரும்பிக் கண்டு நறுமணங்கமமும் பூக்களை மரங்களினின்றுக் தாலிப் பறித்துக் கரியகட்டலில் மாறிமாறி அணிந்தும், சிவக்கப் பழுத் தொவ்வைக் கணிதோன்ற தம் இதட்கள் அழுந்த முத்தம் வைத்துக்கொண்டும், தேன் ஒழுகினும்போல மதுராமன் கேசமொழிகள் பேசிக்கொண்டும் அவர்கள் செல்லுமிடத்து அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.

சுருங்கச்சொல்லுங்கால் எங்கெல்லாம் நமதுணர்வை வசீகரிக்கின்ற பேரேழுகு உலக இயற்கையிற் காணப்படுமோ அவ்கெல்லாம் பாட்டு உண்டென்பது தெளியப்படும். ஆயினும், ஒரு எல்லிசைப் புலவனால் இயற்றப்படுகின்ற பாட்டுப்போல அது நூலினிடத்தே காணப்படுவதில்லையேயெனின்; அறியாது விணுயினும், ஒருநூலின் கண் எழுதப்பட்டு உலக இயற்கையின் அழகை நமதுள்ளத்திற் பொருத்திக்கூட்டி மக்கு உணர்வு பெருக்குஞ் சொல்லின் தொகுதியான் பாட்டு நூலின்கண் எழுதப்படுகின்ற வழிவடைய பருப்பொருளாகும்; உலக இயற்கையின் அடிகொடு ஒற்றுமைப்பட்டுக் கண் முதலான புலன்வழிப் புகுந்து மக்கு உணர்வுகிதியினை வகுவிக்கும் பாட்டு வழிவு இல்லாத நுண்பொருளாகும். இங்குணமாகவின் உலக இயற்கையிலெல்லாம் பாட்டு உண்டென்பது துணிபோய்மென்க.

அல்லாமலும், உயிர் வாழ்நாளில் ஒவ்வொருளானும் நம்முடைய நினைவுகளெல்லாம் உணவு தேடுதலிலும், பொருள் தொகுப்பதிலும், மனைவிமக்கட்டு வேண்டுவன திரட்டிக் கொடுத்தலிலும், பிறர் இட்ட ஊழியர்க்கெய்தலிலுமாகப் பல வாறு சிதறி அருமை பெருமையின்றி அவலமாய்க் கழித்து

போகின்றன. இவ்வாறு கழிந்தபோகும் மக்களுடைய நினைவுகளுட் சொற்களுட் செயல்களும் எமக்கு இன்பங்தரா வாகவின் அவற்றை அறியவேண்டுமென விரும்புவார் உலகில் யாரும் இலர். இனி, இவ்வாறு கழியும் நாட்களில் ஒரோ வொருங்கால் அவர் அறிவு அவை நினைவுகளின் வேறொப் பிரிந்து, உலக இயற்கையூசிற் படிந்து அதன் வண்ணமாய்த் திரிந்து தெளிவுற்று விளங்கும்போது, அவ்வறிவிற் சுருந்து பெருகும் அரிய பெரிய கருத்துக்களையே நாம் அறிவதற்கு மிக விரும்புகின்றோம். இங்ஙன்கோண்டும் அரிய பெரிய கருத்துக்களை கோவை ஒழுங்கினையே பாட்டென்றும் அறிதல்வேண்டும். இன்னும் மக்கள் வாழ்நாள் என்கின்ற நிரோடையிலே அவை நினைவுகளான கலங்கள் நீர் பெருகிச் செல்லும்போது, உலக இயற்கை யென்னும் மலைக்குக்கை களிலேதுரிந்து எடுத்து வாஞ்சுருங்கருத்துக்களான பொற்றுகள் இடையிடையே ஆடுந்து அவ்வோடையின் அடிநிலத் திற் சிதர்ந்து மன்னிக்கிடப்ப, கல்விசைப்புவுவன் என்கின்ற அரிப்புக்காரன் மிக வருங்கி முயன்று அப்பொற் சிதர்களை யெல்லாம் ஒன்றாகப் பொறுக்கி எடுத்துத் தன்மதிதுட்ப நெருப்பிலிட்டு உருக்கிப் பசும்பொற்பிண்டமாகத் திரட்டித் தருவதே பாட்டு என்றும் அறிதல் வேண்டும். இன்னும் மக்கள் அறிவு என்கின்ற தித்திப்பான அரிய அமிழ்தம் பல வகையான குற்றங்களானுங்கலப்புற்று அசத்தமாய்ப் போக, கல்விசைப்புவுவன் தன் பேரறிவினால் அதனைத் தெள்ளி வழித்து அதன் இன்சுவையினை மிகுதிப்படுத்தி நாமெல்லாம் பருகிப் பெரியதோர் ஆறுதல்அடையைக் கொடுப்பன்; அங்குங்கொடுக்கப்படுஞ் சுத்த அறிவின் விளக்கமும் பாட்டென்றே அறிதல் வேண்டும். இக்கருத்துப்பற்றியே மீஸிட் டன் என்னும் ஆங்கிலமொழில்லங்கிலசைப்புவரும், “பாட்டென்பது மக்கள் மன அறிவின் சாரமாய் இறக்கப்பட்ட பரிசுத்தமான அமிழ்தம்” \* என்று உரைக்கினார். இதுசிற்க.

இனி இங்கீனம் இயற்றப்படுகின்ற பாட்டு உலக இயற்கையூடுடன் பெரிதும் பொருந்தி கடத்தல் வேண்டும். இன் ஹும் இதனை நன்றாக கோக்கு மிடத்துப் பாட்டுப்பாடுதலில் வல்லவஞ்சன ஸ்விசைப்புலவனுக்கும், உலக இயற்கையினைப் பலவகைவண்ணங்களாற் சித்திரித்துக்காட்டுகின்ற ஒவியக்காரனுக்கும் ஒற்றுமை மிக உண்டென்பது தெள்ளித்திற் புலப்படும். ஆயினும், ஒவியக்காரன் சித்திரிக்கின்ற படம் கட்புலவனுக்கு மாத்திரம் தோன்றும்; நஸ்விசைப்புலவன் சித்திரிக்கின்ற பாட்டோ கண்முதலான புலன்களின் சாரமாய் விளங்கும் உள்ளத்திலே தோன்றும். ஒவியக்காரன் தான் எழுத எடுத்துக்கொண்ட பொருளைப் பன்முறையும் நுண்ணிதாக ஆளுத்தளாக்கு பார்த்துப் பின் அதனைத் திறம்படச் சித்திரித்தால் மாத்திரம் அப்படத்தைக்கண்டு வியக்கின்றோம்; தான் விரித்து விளக்கமாய் எழுதவேண்டும் பகுதிகளில் அவன் ஒரு சிறிது வழுவில்டா னயினும் அப்படத்தின் கண் கைக்கு வியப்பத்தோன்று தொழிலின்றது. நஸ்விசைப்புலவனு அங்கும் அவனைப்போல் ஒவ்வொன்றினையும் விரிவாகவிளக்கிச் சொல்லுவன்டும் பிரயாசை உடையான் அவ்வளன். ஒவியக்காரன் புலன் அறிவைப் பற்றிந்திருபவன்; புலவனு மனதுறிவைப் பற்றிந்திருபவன். புலனரிவோ பருப்பொருவகளை விரித்தறியும் இயல்பிலுள்ளது; மனதுறிவோ அப்புலனரிவின் சாரமாய் நின்று நண்ணிதாம் பொருளையும் தானே ஒரு கொடியில் விரித்தறியும் ஆற்றல் வாய்க்கது. அம்மம்ம! மனோபாவகத்தின் ஆற்றலை யாம் என்னென்று சொல்லுவேம்! அனுவை ஒரு கொடியில் மலைபோற் பருக்கக்கூடியும், மலையை மறுளொடியில் ஓர் அனுவை குறுக்கசெய்யும். இங்கும் விசித்திர இயல்புடைய மனோபாவகத்தினை ஸ்விசைப்புலவன் என்னும் மாத்திராரன் தன்மதிதுட்பமாகிய மாத்திரைக்கோலால் தொடுதல் மாத்திரையானே அது திடுக்கென்றெழுங்கு அவன் விரும்பிய வண்ணமெல்லாஞ் சுழன்று சுழன்றும். இன்னும் இது

ஜெச் சிறி துவிளக்குவாம். ஒவியக்காரன் பயங்கரமாக அகன்ற நோர் கரிய பெரிய காட்டிஜை எழுதல் வேண்டுமாயின் பல ஊனும் பலகாலும் அதன் இயற்கையினை அறிந்தற்றது பார்த்துப், பரியமரங்கள் அடர்ந்து ஒங்கி ஒன்றேடான்று பினைத் து வெளிச்சம் புகுதாமல் தடைசெய்து நிற்றலையும், அக்காட்டின் வெளித்தோற்ற அமைப்பினையும், மரங்களின் இடையிலுள்ள சந்து வெளிகளில் நமது பார்க்கவ நடையுடல்கால் அவைதோன்றுந்தன்றையினையும், உள்ளே இருள் தடிப்பாய்ப் பரவியிருத்தலையும் அங்குள்ளவாறே சிறந்த பலவண்ணங்களைக்குழைத்து இரட்டுத்துணியின்மேல் மிகவருங்கி எழுதிக் காட்டல் வேண்டும்; இஃது அவனுக்குப் பலாள் வேலையாக முடியும். கல்விசைப்புலவரே, ‘பரிய மரங்கள் அடர்ந்தோங்கிப் பினைக்குத் தீற்குக் கரிடகாடு’ என்று சில சொற்களைத் திறம்படச் சேர்த்துக்கூறுதல் ஒன்றானே ஒரு தொழிப்பொழுதில் அவ்வோலியச்காரனுவாக காட்டமுடியாத ஒருபேரற்புதவணர்வினை அம்மனத்தகத்தே விளாவிக்குப் பூற்றலும் டையனுவான். இஃது அவனுக்கு மிக இலேசிலே முடிவு தொன்றாம். இங்களாம் மட்டு பாவகத்தை எழுப்புசல் மிக எளிதிலே செய்யக்கூடிய தொன்றாயினும், அம்மனவியல் பின் நீண்டப்பம்பணர்ந்து அவ்வாறு செய்ய வல்லரான நற்பெரும் புலவர் உலகிற் சிலரேயாவர். புலவனுடைய திறமையெல்லாம் “சில்வகை யெழுத்திற் பலவகைப்பொருளைக்” காட்டுகின்ற அரும்பெருஞ் செய்கையினுலே தான் அறியப்படும். இங்களாம் பாட்டுவழக்கின்றுட்பழுணர்ந்து பிறமொழி களிற் புகழ்பெற்ற விளங்கிய லெவிசைப்புலவர்கள் ஓமர், தாங்தே, செகப்பிரீயர், மிலிட்டர், கிதே, சாளிதாசர் முதல்யோரும், சஞ்செங்தமிழில் திருவள்ளுவர், கக்கிரனர், இளங்கோவடிகள், கூலவூணிகள் சாத்தனர், மாங்குடி மருதனர், கபிலர், சேக்கிழார் முதலானங்களும் பண்ணடக்காலத்துப் பழங்தமிழிப் புலவருமேயாம். இன்னும் இஶைன விரிப்பிற் பெருகு மென்றஞ்சி இம்மட்டே நிறுத்துகின்றாம்.

## பழந்தமிழ்ப் பாட்டின் சீறப்பியல்பு.

---

இனிப் பண்டைக்காலத்துக் செந்தமிழ்ப் புலவரெல் வாரும் உலக இயற்கைத்திறம் பிறழாமல், அதனை தனுசி ஆராய்ந்து பாட்டுப் பாடும் மனவுறுதி மிகுதிய முடையாயிருந்தனர். உலக இயற்கையிற் காணப்படும் அருமை பெருமையினை மக வியந்தனர். தம் முனோவகத்திற்கு இசைந்த வண்ணமெல்லாம் உலக இயற்கையினைத் திரித்துக் கூறுமல், அவ்வுகை இயற்கையின் அடிகள் வழியே தமதறிவினைப் பொருந்தவைத்துத் தம் முனோவகத்தினை விரிவசெய்து விளக்கிவந்தனர். இம்முறைமை நற்பெரும் புலவர்க்கு இன்றியமையாச் சிறப்பினதாம் என்னுங் கருத்துப் பற்றியே இரசிகரி எனும் ஆகில மொழியில் உரைவல்ல ஆசிரியர், காட்டு என்ற புலவரைப் பற்றிச் சொல்லவந்த விடத்து “அவர் தமதுணர்வின் வழியே உலக இயற்கையினை விறுத்திக்கொள்ளாமல், அவ்வுகை இயற்கையின் வழியே தமதுணர்வை விறுத்தினின்றூர்.” என்ற புகழ்ச்செடுத்துக் கூறினார். ஆகவே, உலக இயற்கையின் வழிவின்று பாட்டுப் பாடுதலே அருமையா மென்பதும், அதுவே கஸ்விளைசப் புலவர்க்கு அடையாளமாம் என்பதும் இதனால் கன்குபெறப்படும். பழந்தமிழ்ப் புலவர்களெல்லாரும் இந்துஷ்டுக்கம் இனிதறிந்து விளக்கினார்களென்பதற்குப் பழைய தமிழ்ப்பாட்டுகளே கான்றும். எனிலும், இதனை ஓர் உதாரண முகத்தானும் ஒரு சிறிது விளக்கிக்காட்டுவாம்.

“மூளிதயிர் பிசைந்த காங்கள் மெல்விரல்  
கழுவுற கலிங்கங் கழாது உர் இக்  
குவளை உண்கண் கும்ப்புகை கமழுத்  
கான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்  
இனிதெனக் கணவன் உண்டவின்  
தண்ணிதின் மகிழ்ந்தன்ற ஒன்னுதல் முகனே”

என்பது தழுங்கோகை என்னும் பழைய தயித்தாவில் உள்ள ஒரு பாட்டு. தன் மகன் தன் காதற்கணவன் வீட்டில் எப்படி யிருக்கின்றார்கள் என்பதைக் கண்டறியும் பொருட்டுச் சென்ற செலில்த்தாய், அவ்விருவரும் மிக சேசமாய் இருப்பதைக் கண்டு, தன்னுள் மகிழ்ச்சித்து சொல்லியதாக இது பாடப்பட்டிருக்கின்றது. “என் மகன் வற்றக் காய்ச்சின கட்டித்தயி ரைப் பிசைந்த காந்தன் மலர்முகிழ்ச்சேற் சிவங்கமெல்லிய விரல்களால், இடுப்பிற் கட்டிய நன்குகழுவி வெண்மையான உயர்க்க ஆடை சமையல் செய்யும் விரைவினால் அவிழ்ச்சு கழல் அதனைக் கைகழுவாமல் உடுத்துக்கொண்டு, குவளைப் பூப்போன்ற மைத்திட்டிய தன் கண்களிலே தானிப்புச்செய்யும் புகைபட்டு மணக்க அதனையும் பாராமல், சான் தடுப்பினால் தழுவி மிக அன்போடு சமைத்த தித்திப்பான குளிப்பாகி இனத் தன் கணவன் மிகவும் இங்கவைத்தாயிருக்கின்ற தென்று சொல்லிக்கொண்டே உண்ணுதலைப்பார்த்து ஒளி மிகுஞ்ச நெற்றியினையடைய என் மகனின் முகம் உள்ளுக்குள்ளே நுட்பமாய் மசிழ்ச்சி அடைந்தது.” என்பதுதான் இப்பாட்டின் பொருள். பாருங்கள்! இச்செய்யுளின் இயற்கை யழகும், மனோாவச இயல்பும் எவ்வளவு அருமையாக இருக்கின்றன! காதற்கணவனும் மனைவியும் கழுமி இருக்கும் இல்லறம் நிகழ்த்தும் ஒழுக்கம் மூல்லீ எனப்படுமாகவின், அவ்வொழுக்கம் கடைபெறுகின்ற மூல்லீ நிலத்திற்கு ஏற்ப ‘மூளிதயர்பிசைந்த’ என்றார்; தயிர் பால் முதல்யன ஆளிரை மிக்க மூல்லீ சிலத்திற்கே உரியன. தன் கணவன்மேலுள்ள காதன்மிகுதியினால் ஏவலரும் பிறருஞ் சமையல் செய்வதற்கு உடன்படாது தானே தன் மெல்லிய சிவந்த விரல்களால் தயினாப் பிசைதலும், கணவன் பசித்திருப்பானே என்னும் நினைவால் விரைங்கு சமையல் செய்யும் போது இடுப்பிற் கட்டிய உயர்க்க ஆடை கழலவும் பிசைந்த கையினைக் கழுவிவிட்டு உடுப்பதற்குங் காலந்தாழ்க்கும் என்ற அக்கையுடனே அவ்வயர்க்க ஆடையினைக் கட்டிக்கொள்ளுத்

லும், அங்கனம் பிளைக்குத் திருத்திய புளிப்பாகினைத்தாளிக் கும்போது மேல் எழும் புகை தன் குவளைக்கண்ணிற் பட வும் அப்புறம் முகங்கிரும்பினால் அது பசங்கெடும் என்று திரும்பாமல் அதனைவிரைந்து துழாவலும், அங்கனமெல்லாக் தன் வருத்தத்தினையும் பாராற்சமைத்த சுலை மிக்க அப் புளிப்பாகினைக் கணவன் மகிழ்ச்சுதுண்ணல் கண்டு தன் மகிழ்ச்சி வெளியே தெரியாமல் அவன் முகம் மலர்க்கு காட்டுத் தும், இயற்கையே தனக்குள்ள காணத்தால் அவன் முகஞ்சிறிது கவிழ்ச்சுது நிற்றலால் அவனது ஒளியிக்க நெற்றியே மூன்ஸினங்கித் தோன்றுதலும் சில சொற்களால் மிகவிளங்கச் சொல்லிய துண்மை பெரிதும் வியக்கற் பால தொன்றும். இப்பாட்டில் உல்லாசமான மூல்லை நிலத்திற் கண்வும் மனைவியும் தேசமாய் மருவிவாழும் இயற்கை படம் எழுதிக் காட்டினாற்போல எவ்வளவு எனிதாகவும் உண்மையாகவுஞ் சொல்லப்பட்டிருக்கின்றது! இப்பொருளாருமையோடு இச்செய்யுளில் உள்ள சொற்கள் எல்லாம் சீர்மடையில் தெளிகிர்மொழுமொழுவென்று ஓடுவது போல ஒரையின்பம் உடையவாய் ஒழுகுதலும், ஒரு சொல்லயினும் பொருளின்றி வேண்டாக்கற லாகாமல் மூன்னும் பின்னும் மூன்ஸ பொருட்டொடர்புக்கு ஏற்ப இடையே மூழிப்பதங்களாய் அமைக்கு நிற்றலும் மிகவும் பாராட்டற் பாலன.

இன்னும் பண்ணைக் காலத்துத் தண்டமிழ்ப்புலவர் உலக இயற்கைப் பொருள்களை ஆங்காங்குத் திரிக்கு கண்டு பெருங்களிப்பும் பெருகிய மனவெழுச்சியும் உடையராய், வருத்தமின்றி இலேகாகப் பாட்டுகள் பாடினார் என்பதற்குத் தாம் வருணித்துச் சொல்லும் பொருள்களுக்கு அவர்கள் எடுத்துக் காட்டும் உவமைகளே தக்க கான்றும். ஒரிடத்தில் மாண்கொம்பைப் பற்றிச் சொல்லவுக்குத்துழி ‘இருமீபை முறுக்கினுற் போலுங் கரிய பெரிய கொம்பு’ என்னும் பொருள்பட “இரும் பு திரித்தன்ன மாயிரு மருப்பு” என்றும், ஒரிடத்தில் இருவர் கேச ஒற்றுமையினைச் சொல்லும்போது ‘கத்தியுறை செய்

யுன் சிறிய தொழிலாளன் பிளினெடு சேர்த்த, கல்லைப்போலப் பிரியோம்' என்னும் பொருள்படச் "சிறுகாரோடன் பயி வெடு சேர்த்திய கற்போற் பிரியலம்" என்றும், ஓரிடத்திற் புறங்குதுறுத்திய நண்டின் கண்களுக்கு வேப்பம்பூ முகவினை உவமை எடுத்து "வேப்புனையன்ன கெடுங்கட்கள்வன்" என்றும், ஓரிடத்தில் 'வயல் கெல் புதிது ஸந்ற பசிய கதிருக்குச் செல்வர்கள் தமது குதிரையின் உச்சியில் தூக்கிக் கட்டிய நையல்லுட்டுள்ள கவரி மயினா' உவமையாக எடுத்து "முர கடைச்செல்வர் புரவிச் சூடும், மூடுறு கவரி தூக்கியன்ன, செழுஞ்செம் கெல்வின் சேயரிப்புனிற்றுக். கதிர்" என்றும், ஓரிடத்தில் 'மழையில்லாத வானம் பூத்ததுபோல இலை ரெ ருங்கிய முசன்னடைச் செடிகள் வெள்ளிய மலர்களைப்பூக்க' என்னும் பொருள் போதர "மழையில் வானம் மீன் அணிக் கண்ண, குழையமல் முசன்னடை வாலியமலர்" என்றும், ஓரிடத்தில் 'பஞ்சின் ரெட்டர் துனிபோலுங் தலையினையுடைய புதர்களின்மேல் ஏறிப்படரும் இண்ணடக் கொடிகளின்சீரில் நினைந்த தளிர்கள் கெய்யில் தோய்த்தனபோல் விளங்கி இரண்டாக இருகொக் கூறுபடுத்தினுற்போல ஒவ்வொரு தளிரும் இரண்டு கூறுபட்டனவாய்க் கரிய சிறத்துடன் அஸைய' என்றும் பொருள்படத் "துய்த்தலைப்பூவின் புதலிவர் சுங்கை, கெய்த்தோய்த்தன்ன நீர்களை அங்களிர், இருவகிர் இருகளின் சரிய தூயல்வர" என்றும், ஓரிடத்தில் 'பச்சை மஞ்சளின் பசிய முதுகைப்போல் சுற்றிலும் பொருத்துடம்புடையன வாய் அகழியிற் கிடக்கும் இருமீன், என்பது விளங்க 'முற் றுமஞ்சட் பசம்புறங் கடுப்பக், சுற்றிய பினார்குழ் அகழியிறவு' என்றும், ஓரிடத்தில் 'மயிலின் அடிபோல் மூன்று பிள வாய் இருக்கும் இலைகளையுடைய பெரிய கதிருள்ள கொச்சி' என்பது தோன்ற 'மயிலடி இலைய மாக்குரல் கொச்சி' என்றும், ஓரிடத்தில் 'கதிர் அரித்துவிட்ட தினைப்பயிரின் ஶாள் போன்ற சிறிய பகங்காலையுடையவாய் ஒடும் நீரில் ஆரால் மீனைப்பார்த்துக்கொண்டிருக்கும் ஊரை' என்பது புலப்படத் "தினைத்தாள் அண்ண சிறு பகங்கால, ஒழுகுநீர் ஆரல் பார்க்

ஞகுகூருகு” என்றும் போக்கு வருணனை வாக்கியங்களானே பழைய தமிழ்ப்புலவரின் விழுமிய உலகிலில் அறிவினை இனிது அறிந்துகொள்ளலாம். இன்னும் இவைபோன்ற உதாரணங்கள் நூறு நூறுக்கப் பெருக்கலா மேனும், இங்கு அதற்கு இடம் பெறுதல் கூடாமையின் இதனை இவ்வளவில் நிறுத்துகின்றாம். இத்தனை நுட்பமான உலகியல் அறிவு பண்டைக்காலத்துத் தண்டமிழ்ப் புலவரிடங் காணப்படுதல் போல, மற்றும் பாலைகளில் வல்லராய் விளங்கிய எனைப் பழம்புலவரிடத்துக் காணப்படுதல் அரிது. இன்னும் இவ்வாறே பழைய தமிழ்ப்புலவர் உலக இயற்கைப்பொருட் காட்சிகளைப் புனைத்துரைத்த முறையும், அவ்வுக்கு இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் உள்ள பொருத்தம் பற்றி அவர் வெளி யிட்ட அரிய கருத்துகளின் விழுப்பும் யாம் வேறு தனி யே விரித்தெழுதும் தமிழ்ச் செய்யுள் வழங்கு என்னும் விரித்தகட்டுரையிலே விளங்கிக்காட்டுவாம். ஆண்டுக்கண்டு கொள்க.

சி. மு. நானாயு ஆண்டு முதல் கி. பி. நாளூண்டு வரையில் தோடர்புற்று விளங்கிய செந்தமிழ் இலக்கிய காலத்தில் இயற்றப்பட்ட நால்களின் இயற்கையும், அந்நால்களுக்கும் மூல்லைப்பாட்டிற்கும் உள்ள இயைபும், அக்கால வரலாறும்.

இனிக் கிறித்துபிறப்பதற்கு முன் நூற்றுண்டுகளிலே மிகவும் குகழ்த்துப்பற்று விளங்கிய புலவர் காலமும், அவர் பிறந்த பின் நூற்றுண்டிலே அவ்வாறு விளங்கிய புலவர் காலமும் செந்தமிழ்மொழி மிக உயர்க்க நிலையிலே இருந்து திகழ்ந்த காலமென்று அறிதல் வேண்டும். கிறித்துபிறப்பதற்கு முன் ஒரு காலாறு ஆண்டும் அவர் பிறந்தபின் ஒரு காலாறு ஆண்டும் சேர்த்து முடிந்த ஒர் கிண்ணருண்டும் தமிழ்மொழி மறவற்ற மதிபோற் கலைநிரம்பி விளங்கிய காலமாகும். இக்காலத்து

வே சிறந்த புலவர் பலர் தோன்றிப் பல வகையான அரிய பெரிய செங்கமிழ் நூல்கள் இயற்றினார். இப்புலவர்களைப் போற்றித் தமிழை வளம்படுத்தற்கு ஆவல் மிக்க அரசர் பலரும் வள்ளல் பலரும் ஆங்காங்கு மிகுஞ்சிருந்தனர். தமிழ் அரசர்கள் பலர் கல்வி வளத்தானும் செல்வ வளத்தானும் மேம்பட்டுப் போர்வல்லமையிலூம் பெருமை யடைந்து தமிழ் மொழியிலோப் பல விடங்களிலூம் பெருக்கசெய்வதிற் கருத்துஞ்சின ராம் இருஞ்சார். இக்காலத்திலேதான் தனக்கு ஒப்பும் உயர்வும் இன்றி விளங்கா நிற்கும் திருக்குறும் என்னும் அரும் பெருநூல் எழுதப்பட்டது; சிலப்பத்தாரம், யணிமேகலை முதலான சிறந்த தமிழ்க் காப்பியங்களும், பழமோழி, நாள் யணிக்கடிகை முதலான அறநூல்களுக்கு தோற்றமுற்று எழுந்தன. இவ்வைந்தாராண்கேளுக்கு முன்னிருந்த தமிழ்ப்புலவர்களாற் பாடப்பட்டுச் சிதறிக் கிடந்த அருஞ்சமுழுப்பாட்டுக்க வௌல்லாம் ஒருங்கு தொகுக்கப்பட்டு நாலடி நாஜூறு, புநானா னாநாறு, கலித்தோகை முதலிய வகைவகைத் தோகை நூல்களாக இக்காலத்திலேதான் ஒழுங்கு படுத்தப்பட்டன. பன்னடைக்காலத்திலே செய்யப்பட்ட தோல்காப்பியம் என்னும் அரியு பெரிய தமிழிலக்கணத்தில் மிகச்சிறந்த பகுதியான பொருளத்திகாரத்தின் விரிவையெல்லாம் சுருக்கி அதனைவிட்டு சாரமாக இயையலுரகப் போருள் என்னும் மனோக்கத்துவ நூலும் இக்காலத்திலேதான் எழுதப்பட்டது. இன்னும் இக்காலத்திலே இன்றியமையாது அறியற்பாலதாம் விசேடம் ஒன்றுண்டு. இதற்கு முன்னெல்லாம் தமிழ் பெரும்பாலும் செய்யுள் வழக்கிலே பெருகிவங்கது, இக்காலத்தில் அதனேடு உரைவழக்கும் விரவிப்பயலத் தொடங்கிறது; சொல் விழுப்பழும் பொருள் விழுப்பழும் பொருந்த மிக இனியதோர் உரை மிக நூறுக்கமான அறிவினையுடைய நக்கிரீர் என்னும் கல்விசைப்புவரால் இறையனாரகப்பொருள் என்னும் நூலுக்கு வரைந்து தரப்பட்டது. இவ்வரை சூத்திரத்தின் பொருளை இனிது விளக்கும் பொருட்டே எழுதப்

பட்டாயினும்,\* மற்றை உரைகள்போற் சுருங்காது மிக விரிந்து இன்றியமையாது உணரற் பாலனவாம் அரும்பெருச் தமிழ் நட்பங்களெல்லாம் ஒருங்கு நிரம்பப் பொலிகின்றது. ஆகவே, இக்காலத்தில் மிகச் சிறந்த உரைகாரராய்த் தோன் றித் தமிழ்மொழியிற் பலவகையான எல்ல சீர்திருத்தங்களெல்லாம் செய்து அதனைப் பெருகச் செய்துவந்த ஏற்பெரும் புலவர் ஆசிரியர் நக்கிரஞ்சாமென்ற அறியற் பாற்ற. இவ்வைக் நூறுண்டெல்லாம் விரிந்து பெருகிவழங்கிய தமிழ் நால்களில் வடமொழிக்கு உரிய விருத்தப்பா என்பது இன்னும் வந்து நாழக்கிலது. இது நிற்க.

இனி இங்ஙன் தமிழ் பெருக்கமுற்று விளக்குதற்கு ஒரு பெருந்துணைக்காரணமாய் இருந்தது யாது? என்றாலும் டப் புகுந்தவழிப் பெளத்தசமயம் ஆங்காங்குப் பிரபலமுற்றுப் பரவிவகுத்தமையே என்பது புலப்புவதாயிற்று பண்டைக்காலத்தே ஆசியாக்கண்டத்தின் வடத்திசைப்பக்கங்களில் இருந்த ஆரியர் குளிர் னனிமிகுந்த அவ்விடங்களை விட்டு இந்தியாட்டிற் புகுதன் முன் ஓவ்விந்திய நாடு முழுவதும் பரவியிருந்த சாதியர் தமிழரேயாவர். தமிழர் இருந்த இவ்விந்திய நாடு பெரும்பாலும் வெப்பம் மிகுந்த ஊடர்தலால் இதிவிருந்த அவரெல்லாம், குளிர் மிகுந்த ஆசியாக்கண்டத்தின் வடக்கே யுள்ள ஆரியமக்களைப்போல் உடல்வலிமை ஏடையராக இருந்திவர். உடம்பில் உரங்குன்றியிருந்தமையால் தமிழர் தமக்குள்ளே கலகம் விளைவித்து ஒற்றுமை குலைவதற்கு இடம் பேறுதலின்றிப் பெரும்பாலும் கிருமைப்பாடு உடையராய் நாட்கழித்தனர். உடல் வலிவின் குறைவால் அவர் மன அடக்கம் பெற்று எதனையும் ஆழ்ந்தறியும் இயல்புடையராய் குந்தனர். உலக இயற்கையிலுள்ள அடுகினைக்கண்டு வியக்கு அவ்வளவில் அமைக்கு விடாமல் அவ்வியற்கையின் உள்ளது கைந்து அங்கெல்லாம் பிறழாத ஓர் ஒற்றுமையும், அவ்வொற்றுமையினை நிலைப்படுத்தி மறைந்து கிடக்கும் ஓர் உயிர்ப்பொருளினையும் கண்டறிந்து களிப்படைந்தனர். அங்ஙனம் இவ்

வலக இயற்கையில் மறைந்து விரிந்து கிடக்கும் அவ்வயிர்ப் பொருளினையே கடவுள் என்று துணிந்து அதனை மனத் தால் தழுதழுப்பு வாழ்த்தி வழிபட்டு வாழ்ந்தனர். அவர் தமது உடல் வலிவின் குறைவால் பல்பலவகையான சடங்குள் இயற்றி வழிபடுவதற்கு ஒருப்படாமல், சளியே ஓரிடத்தில் மன அமைதியோடு இருந்து அக்கடவுட்பொருளை மனத்தாற் பல கால் உறைப்பச்சிக்கித்து, அங்குல் அறிவாடு முடைய ராம்த் தலங்குவராயினர். இவர் இங்வாறு இருப்ப, ஆசியா வின் வடபகுதிகளில் இருந்த ஆரியரோ குளிரால் உடம்பு இறகி மீக்க வலிவும் சுருசருப்பும் உடையராயிருந்தனர்; உடம்பில் வலிவுமிகால் நடைமையால் மன அடக்கம் பெற்று ஓரிடத்தில் மனவமைதியோடும் இருக்கப்பெறுமல் அவர் தொகுதி தொகுதியாகப் பலதிசையிற் பிரிந்துபோய் அங்குள் ளாரோடு போர் புரிந்து, அவரையெல்லாம் தம் விருப்பத்தின் வழியிலே நிறுத்திக்கொண்டு மிக்க செல்வங்களைத் தொடும் வாழ்ந்து வரலாயினர். அவர் மற்றைச்சாதியாகுடன்போர் இயற்றப்போகுங் காலங்களினெல்லாம் தாமே வெற்றி பெறந் பொருட்டு அதனைப் பெறுவிக்கும் பொருள் யாது என்று ஆராயத்தலைப்பட்டார். அங்கும் அவர் ஆராயத்தலைப் பட்ட வழியெல்லாம் தமக்குள்ள உடம்பின் சுருசருப்பால் அவர்தம் அறிவு அமைதியற்ற ஆழ்ந்து செல்லப்பெறுமையால், உலகம் நடைபெறுதற்கு வெளிக்காரணங்களாய்க் கொன்றும் கூயிறு, திங்கள், இந்திரன் முதலிய வற்றையே கடவுளைந்துணிந்து வழிபடலானார்; வழிபடுங் காலங்களி னெல்லாம் தமதுடம்பின்வல்வினாற் பலங்கையான லிலங்கு களைக்கொன்று அவற்றின் இறைச்சியைத் தேவர்க்கு ஊணை ஊட்டி வேங்விசெய்தும், வேங்விச்சடங்குகளைப் பலவேறு வகையாய்ப்பெறுக்கி இயற்றியும் வந்தனர். இருக்குவேதத்தின் முதன் மண்டிலத்தில் உள்ள,

‘பகைஞரை அழிப்பவனே! இவ்வழிப்பறிகாரர் கட்டங்களின் தலைவரயெல்லாம் ஒன்றாகத் திரட்டி நின் அகன்ற

அடியினால் அவர்களைத் தேய்த்து விடுக! நின் அடி அகலமா யிருக்கின்றது.

“ஓ இடுக்கிரனே! சிவஃத சிறம் உடையராய் ஊளையிடு கின்ற பிசாசனர் அடித்து விடுக”

என்னும் இவைபோன்ற பாட்டுக்களால் அவர் அவ்வியல்பு உடையராசல் தனியப்படும் இவ்வியல்புள்ள ஆரியர் இந்தியாவினுட் புகுங்கபோது அக்கே தமக்கு முன்னிருங்க தமிழரில் அறிவு திருங்காது கிறிது கொடுங்கோற்றம் உடையராய் இருங்கவர் தமக்கெல்லாம் பிசாசர் இராக்கதர் என்னும் பெயர்கள் இட்டு உரைப்பாராயினார். கிரைக்கர் மற்றைச் சாதியாரைப் பார்பேரியர் என்றும், தமிழர் ஏனையோரை மிலேச்சர் என்றும் அழைத்தல்போல் ஆரியருட் தமிழரிற் சிலரை அவ்வாறு பெயரிட்டதைத்தார். தமிழர் முன்னுளில் ஆரியரையெல்லாம் மிலேச்சரென்று அழைத்தலோ “ஆரியரென் போர் மிலேச்சராவர்” என்னும் பிங்கலக்ஷதச் சூத்திரத்தால் கண்கறியப்படும். உடல் வலிமை மிகவுடைய ஆரியர் இந்தியாவினுட் புகுதலும் தமிழரிற் சிலர் அவரோடு போர்ப்பாரின்து தோல்வியடைந்தனர்; சிலர் அணமதியின் பொருட்டு மலைகளிலும் காடுகளிலும் போய் இருங்கனர்; சிலர் கடும்போர் மலைந்து ஆரியரை வெற்றிபெற்றனர்; சிலர் தாங்காம் இருங்கிடம் விட்டுப் பெயராமல் ஆரியரை விருங்காக ஏற்று அவருடன் உறவாடி அவர் வழக்க ஒழுக்கங்களிற் சிலவற்றைத்தாம் தழுவியும், தம் வழக்க ஒழுக்கங்களை அவர் தழுவுமாறு செய்வித்தும் அவரோடு ஒருமையற்ற வாழுத்தொடங்கினார். இவ்விருவகைச் சாதியாரும் ஒருவரோடு ஒருவர் மருவி வாழும் காட்களில் அவ்வார் தத்தமக்கேளரிய வழக்கவொழுக்கங்களை மூழுவதுந்திரித்துப் பிறழவிடாமல், அவை தம்மிற் பெரும் பாண்ணமயவற்றை முன்னிருங்கபடியே கீடுத்துக் கடைப் பிடித்துழூகினார். இக்காலத்தில் ஆரியருட் குருக்கள்மார்பலர் தோன்றிப் பலவகையான வேள்விகள் செய்யவேண்டும் என்று வற்புறுத்தி அவற்றைத் தமிழ அரசர் உதவியாற்

செய்து வந்தனர்; அப்போது தான் அவ்வேள்விச் சடங்குகள் செய்யவேண்டும் முறையினை மிக விரித்தெழுதிப் பிராமணங்கள் இயற்றப்பட்டன. எல்லை இல்லாத ஏழைவிலங்கினங்களைக்கொலைசெய்து இயற்றப்படும் வேள்விகளும் வேள்விச் சடங்குகளும் ஆரியக்குருக்கள் மார்களின் விற்புச்சி அறிவால் எங்கும் மாங்குத்துவரவே, உயிர்க்கொலைக்கு இயற்கையிலே உடம்படாத தமிழரில் அறிவான்மிக்க சான்றேர்கள் இல்லான் தீந்தற உயிர்களின் உடம்பைச்சிதைத்து வேள்விகளைச் செய்தலாற் போதரும் பயன் என்னை? ’ என்று தம் ஆரிய நண்பருடன் யொய்க்கலாத்து வழக்கிட்டு அவரிற்சிலரைத் தம் வயப்படுத்திக்கொண்டார். இங்களாக் தமிழரின் அறிவாழ ஆராய்ச்சியினை ஆரியன்மக்கள் சிலர் தாழும் தழுவி ஒழுகப்பு குந்த காலத்திலே தான் உபநிடத்தீகள் எழுதப்பட்டன. இவ் வுபநிடதங்கள் ஆரியர்க்கு மேற்பட்ட அறங்களை அறிவுறுத்தி அவர் செய்து! போக்கு உயிர்க்கொலையினை சிறுத்துதற் பொருட்டாகத் தமிழ்ச்சான்றேர்களால் இயற்றப்பட்டனவா மென்பதற்கு அவ்வுபநிடதங்களிலேயே மறுக்கப்படாத சான்றுகள் பலவிருக்கின்றன. இங்களாம் உபநிடதங்கள் எழுதப்பட்ட பின்னரும் விலக்கினங்களைப் பலியிவீத்துச் செய்யும் வேள்விகள் சிறிதுஏது குறைவுபடாமல் ஆரியர்க்குள் மிகுந்து வந்தமையாலும், ஆரியக்குருக்கள்மார் தங்கொள்கைக்கு இணங்காத தமிழரையும் அதுசெய்யும்படி வலிந்து வருத்தினை மையாலும் ஆரியர்க்குங் தமிழர்க்கும் இதன்பொருட்டு வழக்குகளும் எதிர்வழக்குகளும் கேர, அச்சமயத்தில் வடாட்டிலி குந்த தமிழ் அரசர் குலத்திற் கோத்மாக்கிபர் என்பார் தோன்றிப் பழைய தமிழ் மக்கள் ஆராய்ந்துவந்த அரிய எல் வொழுக்க முறைகளை எடுத்து விரித்துச் சொல்லப்படுகுந்தார். கல்லாத மக்கள்மனமுங் கரைந்து உருகும்படி மிக இரக்கத் துடன் கல்லொழுக்கங்களின் யிழுப்பத்தை எடுத்து விரித்து, இங்கல்லொழுக்கங்களை ஒருவன் வழுவாமல் சமூவிகடப்பனியின் அவனுக்கு எல்லாத் துண்பங்களினின்றும் விடுபடி

இன்ற சிருவாணம் என்னுங் தூயசிலை தானேவருமென்றும், அறிவில்லாத ஏழை உயிர்களை ஆயிர மாயிரமாகக் கொன்று வேள்வி வேட்டலால் மேலும் மேலும் பாவமேவினையுமல்லது புண்ணியம் எத்தாதென்றும் கொதமர் அருள்கணிக்கு அறி வழுப்பாராயினார். மக்கள் உள்ளத்தை எளிதிலே கவர்த்து உருக்கும்படியான கொதமர் கொள்கைகள் சில நாளிலே எங்கும் பரவின. மக்களைல்லாரும் ஆரியக் குருக்கள்மார் சொற் களில் சியுறவுகொண்டு தம் அறிவால் எல்லன பலவும் ஆராய்ப்புகுந்தார்கள். எங்கும் அவரவர் தத்தங் கருத்துக்களிற் ரோன்றும் நுட்பங்களைத் தாராளமாய் வெளியிடத் துணிக் தனர். பிரான்சு தேசத்திற் \* ரோன்றியதைப்போல எங்கும் ஒரு பெரிய மாறுதல் உண்டாவதாயிற்று. இங்ஙனம் ஒரு பெரிய மாறுதல் இந்திய நாடு முழுவதுஞ் சமுன்றுவரும் போது தென்னுட்டிலுள்ள தமிழரும் தாம் தமதுங்ளத்தே ஆராய்த்துவத்தை அரிய பெரிய நுண்பொருள்களை வெளியிட்டுத் தமது பண்டைத் தமிழ்மொழியினைப் பண்டை நாளிற் போலப் பெரிதும் வளம்படுத்துதல்குத்துவங்கினார். இங்ஙனங் கிறித்து பிறப்பதற்கு முன் ஒருங்களும் ஆண்டும் பின் ஒருங்களும் மிக விரிந்து பெருகிய பெளத்த சமய விளக்கமே அக்காலத்திற் தமிழ்மொழியின்கண் அரும் பேருஞ்செக்கதமிழ் நால்கள் பல தோன்றுவதற்கு ஒரு பெருக்காரனை மாயிற்று என்று தெளிவாற அறிதல்வேண்டும். ஆசிரியர் திருவள்ளுவாயனார் இயற்றிய அரிய பெரிய திருக்குவள்ள என்னும் நாலிற் கொல்லானம் புஸாலு ஸ்னுமை ஒழுக்கழை மை என்னுங் தமிழர்க்குரிய அறிவாழ நுட்பப்பொருள்கள் பலகாலும் பலவிடத்தும் எடுத்து வற்புறுத்தப்படுதல் காண்க.

இனி இப்பொருள்களைல்லாம் பெளத்தசமய நால்களி விருங்கெடுத்துச் சொல்லப்பட்டனஎன்பாரும், திருவள்ளுவாயனார் பெளத்தரே என்பாரும் உளர். இயற்கையிலே தமிழர்க்குரிய ஒழுக்கங்களின் விழுப்பத்தையே கொதமர் என்னுங் தமிழப்பெரியார் விளக்க வந்தமையால், அவ்வொழுக்க

\* The French Revolution.

வரிசைகள் அவர் சொன்னாயின் எடுத்துக்கொள்ளப்பட்டன என்பது பொருந்தாது. திருவள்ளுவனுர் முதலிய சான் ரேர் தமக்கும் தம்மினத்தார்க்கும் இயற்கையிலே தொன்றிய அரும்பொருள்களைப் பொத்தசமயம் யாண்டும் விரிந்து பறக் கொலத்தில் தடையின்றிச் சொல்லுவதற்கு இடம் பெற்று ராகவின், அக்கருத்துகள் திருவள்ளுவனுர்க்குங் கௌதம சாக்கியருக்கும் பொதுவாவனவேயாம் என்று துணிக்.

“அவிசோரிக்கு ஆயிரம் வேட்டவின் ஒன்றன்  
உயிர் செகுத்து உண்ணுமை நன்று”

என்னும் திருக்குறளில் ஆசிரியர் ஆரியமக்கள் செய்யும் வேள் விப்பயனை மறுத்துக் கொல்லாமையின் சிறப்பை வலியுறுத் திக் கூறியதுங் காண்க. இங்கும் இவ்வாறே ஆசிரியர் ஆங் காங்கு ஆரியமக்கள் செய்யும் மற்றுறக் கருமச் சடங்குகளையும் மறுத்துக்கூறுதல் கண்டுகொள்க. சண்டு அவையெல்லாம் எடுத்துரைப்பிற் பெருகும்.

இனி இவ்வாறு ஒரு காலத்தில் கடைபெறும் ஒழுக்கங்களுக்கும் அக்காலத்திற் ரேண்றும் நால்களுக்கும் பெரிய தோர் இயைபு உண்டென்பதை விளக்குதற்பொருட்டே இவ் வோர் ஜிஞ்ஞானியர்கள் கடைபெற்று நிகழ்ச்சியினை ஒரு சிறிது விரித்துக் கூறினார்கள். ஒரு நாளின் இயல்லை உள்ளவாறு உணர்தற்கு அந்தால் எழுதப்பட்ட காலத்தின் இயற்கை இன்றியமையாது அறியற்பாலதாம். இதுபற்றியே ஆங்கிலமொழியில் இதுபோன்ற நுட்பவாராய்ச்சிகள் பல எழுதிய உலவில் வியம் யின்டோ என்னும் உரைகாரர், “காலப்போக்கு என்பது இன்னதென்று தொட்டு அறியப்படாத ஒர் இயற்கை வாய்ந்தது; அஃது அக்காலத்து மக்கள் இயற்றும் நால்களிலும், சிற்பவேலைகளிலும், உடைகளிலும், அவர்கள் டோத் தும் வாணிகவாழ்க்கையிலும், அவர்கள் சிருமிக்குங் தொழிற் சாலைகளிலும் எல்லாம் தன் அடையாளத்தைப் பதிய முத்திரிக்கின்றது. ஒரு புலவனும் இக்கால இயற்கையின் வழிநின்

தே நூல் எழுதுபவனுவன். அக்கால இயற்கை அல்லது அம் மக்கள் ஒப்புரவு அவன் எழுதுவனவற்றை எல்லாம் தன் உரு வாக்கி அவற்றிற்குத் தன் நிறத்தை ஊட்டுகின்றது. இதனை எம் கண்டறிவதற்கு அக்காலத்தின் பொது இயற்கையும், அம்மக்கள் எடையினியற்கையும், அவன் இருக்கும் இடத்தின் இயற்கையும் இன்றியமையாது ஆராயற்பாலனவாம்.”\* என்ற மிகதுப்பமாக எடுத்து மொழிந்திட்டார். அதுகிடக்க.

இனி இவ்வோர் ஜிந்தாருண்டிற் ரேன்றிய நூல்களைல் வாம் பெரும்பாலும் அக்கால இயற்கை பிரதிபலிக்க விளக்கும் ஒரேதன்மை யுடையனவாகு மென்று தெரிதல் வேண்டும். அறிவு ஆழமின்றி ஆரியமக்கள் செய்து போக்க வீணை வெறுங்கருமங்களிற் கட்டுப்படால் தனியே பிரிந்துகின்ற தமிழ் மக்கள் உலக இயற்கையினையும் மக்களியற்கையினையும் உள்ளுருவிதுமூட்டு ஆராய்ந்து தாங்கண்ட அரிய பொருள் நுட்பங்களை அமைத்து நால்கள் இயற்றினார். ஆகவே, உலக இயற்கையினையும் மக்களியற்கையினையும் ஆராயும் ஆராய்ச்சி இக்காலத்துத்தோன்றிய நூல்கட்டுகல்லாம் பொதுத்தன்மை யென்றுணர்க. இனி இவ்வலக் இயற்கையினை ஆராயும் நூல்கள் எல்லாம் புறப்போருள் எனவும், மக்களியற்கையினை ஆராய்வனவெல்லாம் அகப்போருள் எனவும் தொல்லாசிரியரால் வகுக்கப்பட்டன. இவற்றான் அகப்பொருள் என்பது ஆண்பெண் என்னும் இருபாலாக்காயும் செறியப்பொருத்துவ தாய், மற்றெல்லா உணர்வுகளையும் நினைவுகளையும் தனக்குக் கீழாக நிறுத்தித் தான் அவற்றின்மேல் அமர்க்கு தனக்கு நிகரின்றிப் பெருமையுடன் தோன்றுவதாய், இன்பழுங்குன்பழு மெல்லாக் தோன்றுத்தற்குத் தான் ஒரு கிளைக்கள்னுய், எல்லா உலகங்களும் எல்லாப் பொருள்களும் தன்னைச்சுற்றிச் சுழன்று செல்லத் தான் அவற்றின் இடையே கிழிதுங்கிரிதலின்றி நிலைபெற்றுவிளங்குவதாய் உள்ள அன்பு அல்லது காதல்கள் பதனை அடிப்படையாகக்கொண்டு மக்களியற்கை முழுவ

\* The Literature Of the Georgian Era.

† Love.

தூங்க ஒருங்கே ஆராய்வதாம். இனிப் புறப்பொருள்ளன்பது மக்கள் உலக இயற்கையுடன் பொருங்கித் தமக்கு இன்றி யமையாது வேண்டப்படும் பலவகைக் கருமங்களையும் முற்று வித்தற் பொருட்டுச் செய்யும் முயற்சி வேறுபாடுகளும் பிறவங் தெள்ளிதின் ஆராய்வதாம்.

இனிப்பொதுவாக எல்லா மாந்தர்க்கும் உரிய இயற்கை யினைப் பகுத்துறைப்பதாகவின், அகப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களில் சிறப்பாக ஓர் ஆண்மகளையும் ஒரு பெண்மகளையும் எடுத்துவைத்து, அன்னவர் தமக்குரிய பெயர் சொல்லி ஆவைதாம் எழுதப்படுதல் இல்லை. எல்லா மங்கட்கும் பொதுவாய் வருகின்ற அன்பிலுல் நிகழும் சிகித்தீஸ்தீனை ஒழுக்கத்தை ஒருவர் இருவர்க்கு வரையறுத்துக்கூறுதல், அங்குள்பின் சிகித்தீஸை யொழுக்கம் ஏனையோர்க்கு இல்லையாம்போலும் என மலைவு தோற்றுவித்து வழுவாய் முடிந்திடுமாகவின், அப்பாட்டுக்கள் எல்லாம் குறித்து ஒருவர் பெயர் சொல்லாமலே வரையப்படும் என்பது தெளிந்து கொள்க. இது கடைப்பிடியாய் உணர்த்துதற்கே ஆசிரியர் தொல்காப்பியனார்,

“மக்கள் துதலீய அகன் சிந்தினையுஞ்  
கட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெருநார்.”

என்று கிளங்கு கூறினார்.

இனி அதுபோற் பொதுவாக வன்றி, மக்களுள் ஒவ்வொருவரும் தத்தம் முயற்சி வேறுபாடுகளுக்குஏற்பட்ட பல வகைப்பட்ட உணர்வும் பலவகைப்பட்ட செயலும் உடைய ராய் உலகநடையறிந்து ஒழுகுவராகவின், இங்குணமான அவர்தம் புறப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களில் அங்குவர்க்கே உரியபெயர் குணம் செயல் முதலியன எல்லாம் கிளங்குதடுத்துக்கூறி மற்று அவை எழுதப்படும் என்க. ஒருவர் குணஞ்செயல் ஏனையொருவர் குணஞ்செயல் போ உன்றி உலக நடையிற் பெரும்பான்மையும் வேறுபட்டு வெரியே தோன்றிக்கிடத்தலால், அங்கு மெளிப்பட்டுத்

தோன்றும் குணஞ்செயல்களைக்கூறும் புறத்தினைப்பாட்டுக் களில் அவ்வக்குணஞ்செயல்கள்க்கு உரிமோர்பெயர் கூறல் வேண்டுவது இன்றியமையாததேயாம் என்க. இங்கெறி அறி வுறுத்தற்பொருட்டே ஆசிரியர் தொல்ளாப்பியனார்,

“புறத்தினை மருங்கிற பொருந்தினால்வது  
அகத்தினை மருங்கின் அளவுதல்வே”

என்ற கூறினார்.

இனி அகம் புறம் என்னும் இவ்விருவகை ஒழுக்கமும் கலந்து வரும் பாட்டுகளில் அகவொழுக்கமே பெரும்பாலும் முன்னும் பின்னும் தொடர்புற்றுச் செல்ல, அதன் இடையிலே ஒருபற வொழுக்கம் கிறகிவருமாயின், அவற்றுள் ஏஞ்சம் ஒருவர்பெயர் குறித்துச் சொல்லப்படுவதில்லை அவ்வாறன்றி அவற்றுள் முன்னும் பின்னும் ஒருபற வொழுக்கம் தொடர்புற்றுச் செல்ல இடையிலே ஓர் அகவொழுக்கங்கு குறிவருமாயின் அவற்றுள் அவ்வாறுக்கம் உடையார் பெயர் குணம் முதலாயின கிளந்து சொல்லப்படும். இவ்வாறன்றி அகம் புறவொழுக்கங்கள் இரண்டும் இனைந்து ஒப்பவருமாயின் அங்கும் அம்மக்கள் பெயர் குணம் முதலாயின கிளந்து சொல்லப்படும் என்பது அறிக. இங்குச் செல்லப்பட்ட இவ்விலக்கணங்கள் இவ்வகுந்தாருண்டிற் பிறந்த நால்களினெல்லாம் இனிதுகாணப்படும்.

**மூல்லைப்பாட்டின் இயற்கையும்**

**அதன் பாட்டியற்றிற்கையும்.**

இனி இங்கு ஆராப்பற்பொருட்டு எடுத்துக்கொண்ட மூல்லைப்பாட்டில் “தன் மனையாளைப்பிரிக்கு மற்றை வேங்கத ரோடு போர்செய்யப்போவானேர் தலைவன் தான் பிரிவதை அவளுக்கு யெமாக உணர்த்திக் ‘கார்ப்பரேஷன்’ தொடக்கத்தில் வருவேன், அதுகாறும் கீ ஆற்றிக்கொண்டிரு’ என்று சொல்

விப்பிஸிய, அச்சொல்வழியே ஆற்றியிருந்தவள்களுன் சொன்ன கார்ப்பரூவும் வரக்கண்டும் அவன் வந்திலாமையின் பெரிதும் ஆற்றுளாயினான்; பின் பேருமதுபெண்டிர் பலவகையால் ஆற்றுவிக்கவும் ஆற்றுதலள் ‘இங்கனம் ஆற்றுது வருந்தல் கணவன்கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியுமாதலால், அவர் வருங்காறும் ஆற்றத்தை முறையென்று உட்கொண்டு பொறுமையுடன் இருக்க தலைவியிடத்துக் கென்ற தலைவன் மீண்டும்வாய்த்தமை’ என்னும் அகப்பொருள் இருப்புச் சொல் லப்பட்டமையால் இப்பாட்டின்கட்ட டீலமகன் தலைமகன் சிறப்புப்பெயர் இன்னாலென்று எடுத்துக்கொல்லப்படவில்லை என்று அற்க. இக்கால் தலைமகன் தலைமகளைப் பிரியும் போது ஆற்றுவித்துப்போதலும், போன்பின் அவன் விளை முடித்து வருந்துணையும் அவன் ஆற்றியிருந்தலும் இங்குச் சொல்லப்பட்ட தலைமக்களுக்கே யன்றி எல்லார்க்கும் உரி யனவாகையால் ஆசிரியர் கப்புதனார் அவர்பெயர் இங்கெ இத்துக்கொல்லாமை பற்றி வரக்கூடவதோர் இழுக்கு ஒன்று மில்லையென்றுணர்க.

இனி மூர்லை என்னும் அகவொழுக்கத்தோடு இயை புடைய புறவொழுக்கம் வஞ்சி என்பதாம்; “வஞ்சிதானே மூல்லையதுபுறனே” என்றார் ஆசிரியர் தொல்காப்பியனுரும். வஞ்சி என்பது ஓர் அரசன் வேற்கொரு அரசன் நாடுகைப் பற்றும் பொருட்டுப் படையெடுத்துக்கொல்வது. வஞ்சித்தினை மூல்லைத்தினைக்குப் புறஞனவாறு எங்கனமெனின்; மனைவி தன் காதலைனப்பிரிக்கு மனையின் கண் இருப்பதுபோல அவன் கணவனும் பாடிவீட்டின் கண் இருப்பான் ஆகலா னும், தலைமகன் வீடு காட்டின் கண் இருப்பதுபோலப்பாடி வீடிம் பகைவர் ககர்க்கு அரனுண காட்டின்கண் அமைக்கப்படும் ஆகலானும் மூல்லையும் வஞ்சியுக் தம்முன் இயைபு உடைய ஆயின என்க.

இனி கப்புதனார் என்னும் எல்லைசைப்புலவர் ‘மூல்லை’ என்னும் அகவொழுக்கத்தினைவிரித்துக் கெய்யுள் இயற்று

கின்றூர் ஆகவின், அதனேடு இயைபுடைய வஞ்சியொழுக் கத்தை அரசன் பகைமேற் சென்று பாசனறயிலிருக்கும் இருப்புக் கூறமுகத்தால் இதன்கண் அமைத்துக்கூறுகின்றூர். இவ்வாறு தாம் எடுத்துக்கொண்ட பொருளுக்கு மாறு படாமல் இவ்வாசிரியர் வேறு பொருளை இதன்கட்பொருத்தி உரைக்கும் நன்றாக்கம் மிகவும் வியக்கற்பால தொன்றும்.

இன்னும் தாங் கூறுவேண்டும் முதன்மையான ஒரு பொருளைப் பொறுத்தான் சொற்றெருகுதியினால் எடுத்துக் கோவையாகத் திரித்து நூற்றுக்கொண்டு செல்லும்போது, அப்பொருளின் இடையே அதனேடு இயைபுடைய வேரேர் பொருளை இணைத்துச்சொல்லுஞ் சமயம் சேருமாயின், பொருளின்பங்கெடாமல் இடன் அறிக்கு அதனைப்பினைப்பது நல் விசைப்புலவரிடத்துக் காணப்படும் அரியவினைத்திறமையாகுமென்பது அறியற்பாற்று. இவ்வரியவினைத்திறமை எப் பூசனார் இயற்றிய இச்செய்யுளின்கண் வெள்ளிடைமலை போல் விளக்கிக்கிடக்கின்றது. ‘மூல்லை’ என்னும் அக வொழுக்கத்தினை விதந்து சொல்லவந்த ஆசிரியர் அதனை முற்றக்கறி முடித்தபின், அதனேடு இயைபுடைய அரசன் போர்மேற் சொல்வான வஞ்சியைக் கூறுவாயின், கற்கின்ற வர்க்குப் பின்னட்டமாச்சொல்லப்படும் வஞ்சி ஒழுக்கத்தினைக் கேட்டவிற் கருத்து ஈன்றுவருமையே யன்றி, இருடைவு ஒழுக்கங்கள் தனித்தனியே சொல்லப்பட்டும் ஒன்றற்கை உரிய மூல்லை என்னும் பெயர் மாத்திரம் குட்டிய குற்றமூம் உண்டாம். அவ்வாறன்றி மூல்லைப் பொருளுக்கு எடுவே எங்கே னும் ஓரிடத்திற் பொருத்தமான்றி அவ்வஞ்சிப்பொருளை மாட்டிவிட்டதுவுக் கற்போர்சனர்ஸ் சலிப்படையுமாகவேன் அதுவுக்குற்றமோயாகும். இனி இக்குறறுமெல்லாம் அனுசாமல் இணங்கப்பொருத்துமிடந்தான் யாதேரி வெனிற் கூறுதும். எடுத்துச் சொல்லப்பட்கின்ற முதன்மைப்பொருள் முற்றும் முடிவுபெறுமத் தாற்பங்கோலைவது அரைப்பங்கோ சிறிது கருக்கொண்டு ஓரிடத்திற் கூடின்று கற்பார்க்கு,

இனி இஃத எங்னம் முடியும்! எங்னம் முடியும்? என்று முடிவு அறியும் விருப்பத்தினை எழுப்புவித்து, அவர் அதனை முழுதாகச் சுற்றுத் துறைபொரும் எண்ணம் அப்பொருள் இடையறாக்கும் நிற்கும் இடமே பிறபொருளை இனைப்பதற்கு இசைவான சந்து வெளியாம் என்க. அதுபோல இப்பாட்டில் மூல்லைப்பொருள் இடையறாக்கும் சந்து வெளி யாதோவெனிற்கூறுதும்; தலைமகன் கூறிய கார்ப்பருவம் வருதலை உணர்க்கு ஆற்றுமல் அழுது வருக்கும் கங்கைக் குநற்சொற் கேட்வேந்த பெருமுது பெண்டிர், “காங்களும் படைத்தலைவருங்கேட்ட நற்சொல்லால் நின் காதலன் தான் எடுத்தப்போன காங்கதைவிரைவில்முடித்துத் திரும்பி உன் ஹுடன் வந்து சேர்வன்; அவன் வரும் வரையில் நீ ஆற்றிக் கொண்டு திருந்தல் வேண்டும்.” என்று பல காலங்களை வற்புறுக்கவும் அற்புறுக்கவும், அவன் அவர் சொற்களைக் கேளாமல் மூப்போன்ற மைதீட்டிய கண்ணினின்றும் நீர் முத்துப்போல் துளித்துளியாய்விழக் கலுந்து வருக்கினால் என உடவுது வரியில் மூல்லைப்பொருள் முற்றும் முடிவு பெருமல் இடையறாக்கும் நிற்பது காண்க. இப்பாட்டினைக்கற்போர் இவ்வளவில் தாங்கற்பதை நிறுத்தி விடாமல், இங்களும் வருக்கிய அப்பெண்ணமணி பின் எவ்வாறு ஆயினால் எனப் பின்னும் அறி வதற்கு மிக விழைக்கவர்; இங்னம் அவர் முடிவறியும் விழைவால் மேலுங்கற்பதற்கு மன வெழுச்சி மிகுந்து நிற்கும் பொழுது பிறபொருள் இடையே இனைத்துச் சொல்லப்படுமாயினும் அதனால் தாம் சிறிதும் சலிப்படையாமல், அவ்விடைப்பட்டபொருளையுக்கற்று மேற்சென்று பொருள்முடிவு காண்பரென்பது தெற்றென விளங்கும். ஆகவே, இங்னம் மூல்லைப்பொருள் இடையறாக்கும் நிற்கும் இடங்கண்டு அங்கே மூல்லைப்பொருளை மறித்து அதனேடு இயைபுடைய வஞ்சிப்பொருளை இடையே கொணர்க்கு தழைவித்துப், பின் மறிக்கப்பட்ட மூல்லைப்பொருளை அடவுது வரியிலே “இன் துயில் வதியுண் காளுள் துயர்ஷுங்கு” என்பதுடன் கொண்டுபோய் இணங்கக்கொளுத்தி ஆசிரியர் இங்கேயே

யுனைத் திறம்படைதாத்தும் நூபவினையின் அருமைப்பாட்டை உப்த்துணர்த்து மசிழ்து கொள்க.

இன்னும் இவ்வகப்பொருள் மூல்லையொழுக்கத்தினை இவ்வாறு கடாத்திக்கொண்டு சென்று, அகாவதை வரியில் “இன்பல் இமிழிசை ஸூப்பனள் கிடங்தோள்” என்பது டன் முடிக்குமிடத்தும் வினாவியிற் பிரிந்த தலைகன் மீண்டும் வந்தமை சொல்லவீனான்தெல்ளன், அங்காஞ்சிசால்லப்படும் பொருளையுங் கந்போர் உற்றுநோக்கும் பொருட்டி, ‘இவ்வாறு கிடங்தோளுடைய அழியை செவி நிறைய ஆரவாரித்தனை’ என்று மேல் ஒட்டப்படுஞ் சொற்றிருடரின் பயனிலையான ‘ஆரவாரித்தனை’ என்பதை, முடிக்கப்படும் அகப்பொருளின் இறதி மொழியான ‘கிடங்தோள்’ என்பதுடன் கேர்த்தி, அசன் எழுவாயான ‘வினை விளங்கு கெடுக்கீதர் மண்ட மாவே’ என்பதைக் கடையிலே நிறுத்தி, அவ்விரண்டற்கும் இடையில் அவன் மீண்டுவந்தமை விளங்கக்கூறி அமைத்தார். முடிக்கின்ற இடத்தற் ‘கிடங்தோள் செவிநிறைய ஆவனை’ என்று உரைப்பின், எவு ஆவனை? என்னும் ஆராய்க்கி தோன்றி மேஸ்வரும் பொருள்அறிய வேட்கை மிகும் ஆதலால், இவ்வாறு பயனிலையை முன்னும் எழுவாயைப் பின்னுமாக வைத்துப் பிறழக்கூறினார் என்க: இங்கு னாம் பிறழக்கத்துதல் பொருள்வலிலும் தோன்று சந்பொருட்டும், கற்போர்க்கு மேலுமேலும் விழைவள்ளும் தோற்றுவித்தற்பொருட்டுமாம் என்பது அங்கிலமொழியிற் போன்றீன் என்பவர் எழுதிய அரியதோர் அணியிலக்கண நாலினுங் கண்டு கொள்க. இங்குணுக்கமெல்லாம் அறிந்து செய்யுளியற்றிய சப்புதலூர் பேரறிவும் போற்றலும் பெரிதும் வியக்கற் பாலனவாம் என்க.



கிடப்பவும், இதன் கருத்துப்பொருள் இசுவாதல் அறியமாட்டாத சக்கினர்க்கினியர், செய்யுளில் இடையற்று ஒழுகும் பொருள் ஒழுக்கம் அறிக்கு உரை எழுதாமல், ஓர் அடியில் ஒரு சொல்லையும் தொலையிற் கிடக்கும் வேறோர் அடியில் உவரூரு சொல்லையும் தமக்குத்தோன்றியவா நெல்லாம் எடுத்துஇனைத்துத் தாமோர் உரை உரைக்கின்றார். சக்கினர்க்கினியர்க்குமுன் னேயிருங்க நக்கிரி, இவாயிப்பாணர், பேராசிரியர், சேநுவரையர் முதலான உரையாசிரியன்மாராதல், அவர்க்குப்பின்னே யிருங்க பி.பி.லட்சுமியர், அடியார்க்கு நல்லார், சிவஞான யோகிக்கா முதலியோராதல் இவ்வாறு செய்யுட்களைக் கண்டவாதெல்லாம்துலைத்து உரைஎழுதக் கண்டிலம். மேலும், சக்கினர்க்கினியர் இங்ஙனஞ் செய்யுட்களை அலைத்து கலிக்கு பொருள் சொல்லு முறையை ஆசிரியர் சிவஞான யோகிகள் தாம் இயற்றிய தொல்காப்பியச் சூத்தியினருத்தியில் ஆங்காங்கு மறுத்தருளியவாறாங் காண்க. அன்று கிடக்குஞ் செய்யுட்பொருளை அணுகவைத்துப் பொருத்திச் சொல்லுதே தொல்காப்பியனுர் கூறிய ‘மாட்டு’ என்னும் உறுப்பாவதன்றி, செய்யுள் ஒரு பக்கமும் உரை ஒரு பக்கமுமாகவைத்து உரைப்பது அன்றும் என்பது கடைப்பிடிக்க. அன்றன்று, சக்கினர்க்கினியர் உரைக்கும் உன்றப் பொருள் சிறந்ததாகவின், அவர் அவ்வாறு செய்யுட்களை அலைத்துப் பொருள்க்குறுதல் குற்றமாகாதெனின்; என்று சொன்னும், அவர் எவ்வளவுதான் சிறந்த உரை உரைப்பி னும் அது செய்யுட்பொருளைக் கொலிக்கொண்டு கெல்லாமல் வேறுபடுமாயின் அது கொள்ளற்பால் தன்று என மறுக்க. செய்யுளுக்கு இசைய உரையெழுதல் வேண்டுமேயன்றி, உரைக்குறைப்பச் செய்யுளை அலைத்து மாற்றல்வேண்டுமென்றல் “முழுக்குத்தக்க தலைசெய்துகொள்வேம்” என்பார் சொற்போல கணக்காடுவதற்கை ஏதுவாமென்றெழுப்பிக். அற்றன்று, செய்யுளியற்றிய புலவரே ஓர் ஒழுங்குமின்றி அவ்வாறு சொற்களையும் பொருள்களையும் கிதறவைத்துப்பாடினு

ராகவின் அக்கருத்தறிந்துக்கிணார்க்கிணியர் ஹங்கனம் பொரு ஞரைத்துக்கொண்டார் என்றுமோவெனின்; அறியாது கடா யினும், உ.வகவியற்கையும் மக்களியற்கையும் அறிந்து வரிசை வரிசையாக அரும்பொருள் விளங்கித்தோன்றப் பாடும் கல்வி கைப்புலவர் அவ்வாறுசொல்குமின் றிப்பாடினுரென்றல்ல கிஸ் எங்குங்காணப்படாமையாலும், அது கல்விசைப்புலவமை ஆகாமையாலும் ஆங்கனங்கு சொல்லுதல் பெரியதோர் இமுக் காய் முடியும் என்றனர்க். அற்றுயின், மிக்க செந்தமிழ்தாற் புலவமையும் நூறுகிய அறிவுமுடைய கூகிணார்க்கிணியர் அவ்வாறு இணங்காவரை எழுதியதுதான் என்னையோவெனின்; வட்டமொழியில் இங்கனமீம் செய்யுட்களை அலைத்து மூலம் ஒருபக்கமும் உரைச்சுருப்கமுமாக இணங்காவரை எழுதியசுக் கராசிரியர் காலத்திற்குச் சிலவருடம் பின்னேயிருந்த சக்கினார்க்கிணியர் வட்டமொழியில் அவர் எழுதிய உரைகளைப் பன்றுறை-ார்த்து அவைபோல் மழிதிலும் உரைவகுக்கப் புகுந்து தங்கிச் செய்யுள்வழக்கின் வரம்பழித்துவிட்டாரென் நூணர்க். வேதாந்தை குத்திச்தித்திப்குச் சங்கராசிரியர் இயற்றிய பாடியவரை அச்சுத்திரத்திற்குச் சிறிதும் ஏலாவரை என்பது, ஆசிரியர் இராமாநாசர் பாடிய உரையாலும் தீபாபண்டி தர் திருப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பாலும் உணர்க். இனி ஆசிரியர் சக்கிணார்க்கிணியர் உரை பொருந்துமிடங்களினெல்லாம் ஏற்றுக்கொட்டற்பாலதேயாம் என்பதும், அரிய பெரிய பழங்குமிழ்நூல்கள் விளங்குமாறு விளக்கவரை விரிந்த சக்கினார்க்கிணியர் இவ்வாறு ஒரோவிடங்களில் கலிந்துரை எழுது வதுபற்றி இழுப்பவூர்ல்ல ரெங்பதும் ஈண்டுவற்புறுத்து கின்றும். இனி இம்மூல்லைப்பாட்டினுரை சக்கிணார்க்கிணியராற் பெரிதும் செய்யுளை அலைத்து வரையப்பட்டதாகவின், அவருறையின் உதவிகொண்டே இப்பாட்டுக்குச் செவ்வையான வேளேர் புத்தரை பின்னர் எழுதுகின்றும்; அங்கு அதனைக்கண்டு கொள்க.

## • பாட்டின் வாலாயு.

இனித் கிருநூராற்றுப்படை முதலான பாட்டுக்கள் ஒன் பதும் உள்ளோன் ஒரு தலைவனையே குறிப்பிட்டுப் பாடவந்த மையால், இம்மூல்லைப்பாட்டிற்குத் தலைவன்பெயர் எழுதப் படவில்லையாயினும், இச்ற்கும் உள்ளோன் ஒரு தலைவன் உண்டென்பது துணியப்படும். இம்மூல்லைப்பாட்டை அடுத் திருக்கின்ற யதுநாய்க்காட்சியும் நெடுஞ்சௌடையும் தலையாலங்கானத்துக் கெருவென்ற பார்முடியான் நெடுஞ்சேழியைப் பாட்டுடைத் தலைவனுக்கொண்டு விளக்கலால், அவற்றை அடுத்திருக்கின்ற இதுவும் அவனையே பாட்டுடைத் தலைவனுக்கொண்டு செய்யப்பட்டிருக்க வேண்டுமென்பது ஊகிக்கப்படும். பாண்டியக் கெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் தன்னைப்பகைத்து எதிர்க்க சேர்க் கோழுன் திதியன் எழினி எருமைக்காரன் இருங்கோவேண்மான் பொருளன்என்னும் அரசர் எழுவரோடும் போர்புரிதற்பொருட்டுச் சென்றபோது, அவன் மனைவி கொழுஙன் பிரிவின்துயரத் தை ஆற்றிக்கொண்டிருந்த அருமையும், அவன் அவ்வரசரை யெல்லாம் வென்று தான்கொண்ணவன்னாக கார்ப்புருவத் துக்கத்தில் மீண்டும்தமையும் கண்டு நப்புதனுர் இத்தைப்பாட்டுரென்பது புலப்படும். இவ்வாறே கெடுகல்வாடையிலும் ஆசிரியர்க்கீர்ணார், கெடுஞ்செழியன் மனைவி அவனைப் பிரிந்து வருங்கிய துண்பத்தினை விரித்துச்,

“செம்முகச் செவிலியர் கைம்மிக்குழீஇக்  
குறியவும் கெடியவும் உரைபல பயிற்றி  
இன்னே வருகுவர் இன்துணையோரென  
முகத்தவை மொழியவும் ஒல்லான் மிகக்கலுமிக்கு  
உரோகிணி கிணைவனன் கோக்கி கெடிதுயிரா  
மாயிதழ் ஏந்திய மலிக்கு வீழ்அரிப்பனி

செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப்  
புலம்பொடு வதியும் வெங்கிளர் அரிவை”

என்று கூறுதலோடு நப்புதனுர் கூறுவதையும் ஒப்பிட்டு உணர்க.

வாடைக்காலத்தும் வேணிற்காலத்தும் அரசர்கள் போர் மேற்சென்று பாசுறைக்கண் இருப்பது பண்டைக்காலத்தமிழ் நாட்டு வழக்கு என்று ஆசிரியர் தொல்காப்பியனுர் கூறுதலின், வேணிற்காலத்துப் போர்தேமேற்சென்றதலைவன் திரும்பி மனையான்பால் வக்குசேர்தற்குரிய கார்காலத் துவக்கத் திலே பிரிவாற்றியிருங்க தலைவியின் மூல்லையொழுக்கத்தைப் பொருளாகவைத்து கப்புக்கனுர் இம்மூல்லைப்பாட்டியற்றினார். திரும்பவுங் கூதிர்காலத்துவக்கத்திலே கெடுஞ் செழியன் தன் மனையாளைப்பிரிந்து போர்தேமேற்செல்லத் தலைமகள் பிரிவாற்றுது வருக்கிய பாலை யென்னும் அகப்பொருள் ஒழுக்கத் தைப் பொருளாகவைத்து கூட்டிருநீர் கெடுஞ்வானா— இயற்றி ஞாரென்று பகுத்தறிந்துகொள்க. வேணிற்காலத்திற் பெரும் போர்துவக்கி கடைபெறுகையில் வேணில்கழிந்து கார்ப்பரு வக்கோன்றியாக இருபடைமக்களும் அப்பருவங் கழியுங் துணையும் போர்விட்டிருங்கு, மறித்துங் கூதிர்ப்பருவத்தொடக்கத்திலே போர்துவக்குவராகவின், அக்கார்ப் பருவத்திலே அரசர் தம்மனைக்கு மீண்டும்துதலைப் பின்னருங் கூதிர்ப் பருவத்திலே போரைக்கிப் போவது இயற்கையாம் என்க.

இனி கெடுஞ் செழியன் தம்மில் வல்லவன், சிறந்த கொடையாளி, அஞ்சாத போராண்மை வாய்ந்தவன் என்பது புயநானுப்பில் அவன் பாடிய “நகுதக்கனரே” என்னுஞ்செய்யுளால் இனிதுவிளங்கலானும், தமிழ்ப்புலவர்பலரைச் சேர்த்துவத்துக் கமிஷீடு வளம்படுத்துவதான் என்பது மதுபைக் காஞ்சி முதலியற்றால் தெரிதலானும் இவணையும் இவன் கற் புடைமனைவியையுஞ்சிறப்பித்துப் புலவர் பலர் பாடினாரென் பது துணிபு. அற்றேல், இதில் அவ்வரசன் பெயர் கொல்லப் படாமை என்னையெனின்; அகப்பொருளொழுக்கம் பயின்று.

வருகின்ற இதன்கண் அவ்வாறு ஒருதலைமகன் பெயர் சுட் டிச்சொல்லப்பட மாட்டாதென முன்னரே காட்டினார்; இன் தூம் நெடுஞ்செழுதையுள்ளும் தலைவன்பெயர்குறித்துச்சொல் லப்படாமை காண்க.

இனி கண்பா திருச்சிற்றம்பலம் பின்னொயவர்கள் தாம் எழுதிய மூல்லைப்பாட்டுரையில் இச்செய்துள் இல்லோன்ற லைவனுகவைத்தக் கறப்தமாக இயற்றப்பட்டதென்று உரை கூறினார் பத்துப்பாட்டுச்செய்திகாரர் முதலிய அரும்பெருக்கமிழ்தூல்கள் எழுதப்பட்ட காலத்தின் இல்லது புனைக்கு கூறங் கற்பிதலஷுக்குச் சவிதில் இல்லை என்றத்து அக்கா வாத்து இயற்றப்பட்ட நூல்களை கான் ஏழாகவின் அவர் கூறி யது பொருங்தாவரை என்க. அற்றமின், இஃபாயர்ஸ்ளாரிய வினாயில் இல்லோன் தலைவனுகவரும் - ஜெத்துமரவுஷக்குச் சொல்லப்பட்ட தென்னையேனின்; அங்கானம் அருகிவருவ துஞ் செய்யுள்வழக்கீயாம் பொய்யென்று களொயப்படாது என்று விதிக்கும்பொருட்டுச் சொல்லப்பட்டத் யல்லாமல், அக்காவத்து அங்கானம் நூல்செய்தல் ஏன்கிடன்பதூங்கம் அதனுற் பெறப்பட்டதில்லையென்றெழுதுக.

## கேய்யுட்டேராருள் நிகழும் இடம்.

அ சூ-வது வரியி காண்க.

இனிப் பாட்டுடைத்தலைவியிருக்கும் இடம் உல்லாசமானமூல்லைநிலக் காட்டில் மீகவும் அடுக்காகக்கட்டப்பட்ட ஏழ்துடுக்கு மாளிகையாம். பரியமரங்கள் கொருங்க அடர்க்கு தண்ணிழல் பயப்படும், காட்டுக் கோழிகள் பேட்டுதலுங்குஞ் சுடனும் மூல்லை கொடிகள் பினைக்கு படர்க்க பந்தரின் கீழ்ச் சுசல்லவும், புள்ளினங்கள் செய்யும் புகையன்றி வேற் ரூலி விரவாமல் தனித்து மிகச்சிருங்காரமாய் விளக்கும் மூல்லைக்காடு காமதுன்பம்தகருங் தலைமக்கட்குக் கழிபெருஞ் சுவையிருக்குஞ் சிறப்புக்கடமையால் பழைய நாளிற் பெருஞ்

செல்வவளம் வாய்த்தோர் அங்கு மாளிகை அமைத்து அதில் வாழ்தல் வழக்கம்.

ஒ-சு-முதல் எக-வது வரிகாறுக் காண்க.

இனித்தலைமகளைப்பிரிந்து வினாமுடிக்கப்போன தலை மகன் இருக்கும் இடம்: பகைவர் கூரத்துத்தச்சுழிந்து அரசூ யிருக்கும் மூல்லைக்காட்டிற் பாடிவீடு என்க முற்கால இப்பு கைப்படி அரசர் தம்காரத்திற்குக் காவலாக மதிஸ் அகழி, பாலை வெளிமுதலியவற்றை அனுக அமைக்கத்தேயன்றி அவற்றிற் கும்புறத்தே அடர்ந்த காடிகளையும் காவலரஞ்ச வைப்பர் இவ் வாறு சமைக்கப்பட்ட பகைவரது காட்டிற்சென்ற பாட் உடைத் தலைவன் பாசுகறவில்குக்கும் இருப்புச் சொல்லப்படு கின்றது.

## சேய்யுட் போருள் நிகழுங்காலம்.

ஒ-சு வரிகளைக் காண்க.

இனித்தலைமகன் மூல்லைநிவத்து மாளிகையில் இருக்குக்காலம் கார்காலத்தில் மாலைப்பொழுது என்க. கார்காலத்து மழைபொழுந்த மூல்லைக்கானம் மரவ்கொடி செடி களில் இலைகள் நீரைத்துளிப்பப், பறவைகள் ஆனும் பெண் ஆமாய் இன்பம் நுகர்ந்து கூடுகளில் ஓடுங்கிக் கிடப்ப, வானத்தில் கரிய மூகில்கள் பரவி எங்கும் மப்பும் மந்தாரமுமாய் இருப்ப, அதனேடு மங்கல் மாலையுஞ் சேர்ந்து மழைகாலத்தின் இயல்கை விகுதிப்படுத்தத் தோன்றும்போது தனியளாய் இருக்குங் தலைவர்க்கு ஆந்றாமை மிகுதலும், கணவன் சொற்றவருமல் அவள் அதனைப் பொறுத்து இருத்தலும், அங்களம் இருப்பொருளுக்குக் கழிபேர் உவகை தோன்றத் தலைவன் மீண்டுவருதலும் போல்வன எல்லாம் இசைவாய் உடைபெறுதற்கு இக்காலம் பெரிதும் ஏற்புடைத்தாதல் காண்க.

## இ०-வது வரியைக் காண்க.

இனித்தலைமன் பாசறைவீட்டில் இருக்குங் காலம் வேணிற்காலத்து இறுதி ஊளில் இடையாம் என்க. வேணிற்காலத்துப் பகையிற் பிரிந்த தலைமன் வெஞ்சடர் வெப்பங்கிருந்து நால்வகைப்படையும் கீரும் நிழலும் பெறும் பொருட்டுக் கான் யாறு ஒடும் (உ-வது வரி) காட்டில் தங்கிப் பகையோடு போர் இயற்றுங் காலமும் அதுவேயாம் என்க. இப் பாட்டில் அவன் பெரும்பான்மையும் போர்வினை முடித்து அவ்வேணிற் காலத்தின் கடைஞர் இரவில் பாசறையில் இருக்கும் இருப்பும், மற்றை நாள் தொடர்க்கும் கார்காலத்தில் அவ்வினையினை முற்றும் முடித்து இரவு கழிய வருங்கள் மாலைப் பொழுதில் மீண்டும் தன் தலைவிபாற் சென்றமையுஞ் சொல்லப்படுகின்றன. இப்பொருள் அறியமாட்டாத கச்சினர்க்கிணியர் தோல்காப்பியைப் போருள்கிர உரையில் தலைவன் பாசறையிருப்புக்குங் கார்காலம் உரித்தென்று உரை கூறினார்; ஆகிரியர் தொல்காப்பியனார் “கூதிர்வெணில் என்றிருபாசறைக், காதலின் டுன்றிக் கண்ணிய மரவிழும்” என்பதனால் குளிர்காலத்துப் பாசறையும் வேணிற்காலத்துப் பாசறையும் என இரண்டே உடம்புதலானும், தலை மகட்குக் கார்ப்பருவங் குறித்துவந்த தலைமன் அதுகண்டவன் வானே தான்வடித்துக்கொண்ட வினை முடித்து மீளுவான் என்பது அவர்க்கும் உடம்பாடாதலானும், இச்செய்யுள் செய் கின்ற கப்புதனார்க்கும் அதுவே கருத்தாகலானும், போர்வினைக்கு மிகவும் இடையூறு பயப்பதான் கார்காலத்தில் இருப்படைக்களும் போர்விட்டிருத்தலே உலக வியற்கையாதலானும் அவர் பாசறையிருப்பிற்குக் கார்காலமும் உரியதென்று பொருந்தா தென மறுக்க. எடுத்தவினை முடியாதாயின் அதனை இடைப்பட்ட கார்காலத்தில் விட்டிருந்து, திரும்பவங் கூதிர்காலத்தே அதனைத் துவங்கி நிகழ்த்துவர் என்றறிக.

நப்புதலர்

இயற்றிய

## முஸ்வஸப் பாட்டு.

---

நன்தலை யுலகம் வளைது கேமியோடு  
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை  
நீர் செல நிமிர்த மாதுல் போலப்

பாடியிட் பனிக்கடல் பருகி வலனேர்பு

(த) கோடு கொண் டெழுக்த கோடுஞ்செல வெழிலி  
பெரும் பெயல் பொழுக்த சிறுபுன் மாலை  
யருங்கடி ஆதூர் மருங்கிற் போகி  
யாழிசை யினவண் டார்ப்ப அங்கலோடு  
நாழி கொண்ட ஏறுவீ மூல்லை

(ஷ) யரும்பவி ழலரி தூஉய்க்கை தொழுது  
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்  
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி  
ஹுறதுய ரலமர ஞேக்கி யாய்மக

(ஷஞ்ச) கோடுக்கோற் கோவலர் பின்னின் ருய்த்தர  
வின்னே வருகுவர் தாய ரென்போ  
ணன்னர் நன்மொழி கேட்டன மத்து  
ஙல்ல கல்லோர் வாய்ப்புட் டெவர்  
முளைகவர்க்கு கொண்ட திறையர் விளைமுடித்து

(ஷ.ஷ) வருத நலைவர் வாய்வது நீங்கின்  
பருவர வெல்வங் களோமா யோயெனக்  
காட்டவுங் காட்டவுங் கானுள் கலும்சிறங்கு  
பூப்போ ஹண்கண் புலம்புமுத் துறைப்பக்  
கான்யாறு தழீஇய வக்களெடும் புறவிற்  
(ஷஞ்ச) சேஞ்சு பிடவமோடு பைம்புத வெருக்கி

- வேட்டுச் சுழை யருப்ப மாட்டிக் காட்ட  
விடுமூட் புரிசை யேமூற வளைஇப்  
படிநிர்ப் புணரியிற் பரந்த பாடி  
யுவலைக் கூரை யொழுதிய தெருவிற்
- (ஏ.ஏ) கவலை முற்றங் காவனின்ற  
தேம்படு கவள சிறுகண் யாளை  
யோங்கு நிலைக் கரும்பொடு கதிர்மிளைக் தியாத்த  
வயல்விளை யின்குள குண்ணுது ததறுடைத்  
தயினுளை மருப்பிற்றங் கையிலைக் கொண்டெனக்
- (ஏ.ஒ) கலைமூட் கருவியின் வடமோழி பயிற்றிக்  
கல்லா விளைஞர் கவளக் கைப்பக்  
கற்றேருய்த் துடுத்த படிவப் பார்ப்பான்  
முக்கோ வகைக்கிலை கடுப்ப ஏற்போ  
ரோடா வல்விற் ரூணி எற்றிக்
- (ஏ.ஓ) கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப்  
பூங்தலைக் குங்தங் குத்திக் கிடுகுங்கிரைத்து  
வாங்குவில் வரண மரண மாக  
வேறுபல் பெரும்படை காப்பண் வேறேர்  
கெடுங்காழ்க் கண்டங் கோலி யக்கேர்பு
- (ஏ.ஒ.ஒ) குஹங்தொடி முன்னகைக் கூங்தலஞ் சிறுபுறத்  
திரவுபகற் செய்யுக் கிண்பிடி யொள்வாள்  
விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்  
கெய்யுமிழ் கரையர் கெடுங்திரிக் கொள்ளிடுக்  
கையகம விளக்க நக்குதொறு மாட்ட
- (ஏ.ஒ.ஓ) கெடுநா வெண்மணி நிழுத்திய களை  
எதிரல் பூத்த வாடி கொடிப் படாஆர்  
சிதர்வர வகைவளிக் ககைவங் தாங்குத்  
துகின்றுமிடத்துப் போர்த்த தூங்க லோங்குங்கைப்  
பெருமூ தாள் ரேமஞ் சூழப்
- (ஏ.ஒ.ஓ.ஒ) பொழுதங் தறியும் பொய்யா மாக்க  
டொழுதுகாண் கையர் கோன்ற வாழ்த்தி  
யெறிநீர் வையகம் வெல்லிய செல்வோய்வின்

- குறுங்க் கண்ண வினைத்தென் நிசைப்ப  
மதிதிகை வளை இய மறிந்துவீங்கு செறிவுடை
- (கமி) மெய்ப்பை புக்க வெருவருங் தோற்றுத்து  
வலிபுணர் யாக்கை வண்கண் யவனர்  
புவித்தொடர் விட்ட புளைமா ஜால்விற்  
நிருமணி வீளக்கங் காட்டித் திண்ணூர்  
ணேழினி வாங்கிய வீரரைப் பள்ளிபு
- (காரி) ஞடம்பி ஞுரைக்கு மூரையா ஜாவிற்  
படம்புகு மிலேச்ச ருஜூய ராக  
மண்டமர் நைசயோடு கண்படை பெருா  
தேடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண்கூர்க்கு  
முடிக்கண மறந்த வேழம் வேழத்துப்
- (வமி) பாம்புபதைப் பண்ண பருஉக்கை துமியத்  
தேம்பாய் கண்ணி நல்வலங் திருத்திச்  
சோறுவாய்த் தொழில்தோ ருள்ளியுங் தோறுமிபு  
கவந்துளைப் பகழி மூழ்கலிற் செலிசாய்த்  
தண்ணு துயங்கு மாசிந் தித்து
- (எகி) மொருகை பள்ளி யொற்றி யொருகை  
முடியொடு கடகஞ் சேர்த்தி செடிது நினைந்து  
பகைவர்ச் சுட்டிய படைகொ ஞேன்வீர  
நைகதாட் கண்ணி நல்வலங் திருத்தி  
யரசிருந்து பளிக்கு மூரசமூழிச்கு பாசறை
- (அமி) யின்றுயில் வதியுற் கானு யெருஉங்கு  
நெஞ்சாற்றுப் புதை நிறைஷபு புலம்பொடு  
நீடுநினைந்து தேற்றியு மோவேளை திருத்திய  
மையல் கொண்டு மொய்தென அயிர்த்து  
மேவறு மஞ்சையி னடுங்கி மிழுகெகிழ்க்கு
- (ஏகி) பாலை விளக்கிற் பருஉச்சுட் ராஜல  
விடஞ்சிறங் துயரிய வெழுங்கீலை மாடத்து  
முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி  
யின்ப விமிழிசை யோர்ப்பனள் கிடங்தோ

என்றெழவில் நிறைய வால்ன வேண்டு பிறர்  
 (க.ட) வேண்டிபுலங் கவர்க்க வீண்டுபெருங் தானையொடு  
 விசயம் வெல்கொடி யுயரி வுலனேர்பு  
 வயிரும் வளையு மார்ப்ப வயிர  
 செறியிலக் காயா வஞ்சன மலர  
 முறியினார்க் கொன்றை ஏன்போன் காலக்  
 (க.ஞ) கோடற் குவிமுகை யக்கை யவிழத்  
 தோடார் தோன்றி குருதி பூப்பக்  
 கான நக்திய செங்கிலப் பெருவழி  
 வானம் வாய்த்த வாங்குகதிர் வரசிற்  
 றிரிமருப் பிரலையொடு மடமா ஜுகள்  
 (ந) வெதிர்செல் வெண்மழு போழியுக் திங்களின்  
 முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத்  
 துனைபரி தூர்க்குஞ் செலவினார்  
 வினைவிளங்கு நெடுங்தேர் பூண்ட மாலே.

---

## போகுட்டாகுபாடு.

க-முதல் ஈ-வரிகள். கார்கால வந்தனே.

கார்காலம் இப்போதுதான் தொடக்கியதாகவின் கரிய மேகம் மிகவும் நீரைப் பொழிக்கது. ‘பெரும்பெயல்’ என்பது கார்காலத் தொடக்கத்திற் பெய்யும் முதற் பெயல், இதனைத் ‘தலைப்பெயல்’ என்றுள் சொல்லுவார். இங்கணம் முதற் பெயல் பொழிக்குதலிட்ட நாளின் மாலைக்காலம் முதலிற் சொல்லப்பட்டது. தலைவன் குறித்துப்போன கார்ப் பருவம் வக்கது என்பதனை அறிந்த தலைவி அவன் வருகையை நினைக்கும்யங்கி இருக்குதலும், அவ்வாறு இருப்போன் மயக்கங் தீர் அவன் மீண்டும் வருதலும் இப்பாட்டின்கட்ட சொல்லப்படுவின் அவற்றிற்கு இவசங்க கார்ப்பருவ மாலைப் பொழுதை முதலிற்குறினார் என்றறிக.

ஏ-முதல் உ-ச-வரிகள்.

தலைமகள் தனியையும் அவளது பிரிவையிற்றுமையும். வேணிற்காலத் தொடக்கத்திலே சன் காதலன் பகைவயிற் பிரியப்போகின்றான் சொன்னவண்ணங் கார்ப்பருவம் வக்கும் அவன் வக்கிலாமையின் தலைமகள் பெரிதும் ஆற்றாளர்களாகின்றனர்; அதுகண்டு ஆண்டின் முதிர்க்க பெண்டிர் அவளை ஆற்றுவிக்கும்பொருட்டுத் தம்மூர்ப்பக்கத்தேயுள்ள மாயோன் கோயிலிற் போய் நெல்லும் மணங்கமமும் மூல்லைப்பூவுக் கூவி வணக்கி நற்சொற் கேட்ப நின்றார்; நிற்ப, அங்கே அருகாமையிலிருங்க மாட்டுக் கோட்டிலில் நின்ற ஓர் இடைப் பெண், புல்மேயப்போன தாய் இன்னும், வாராமையாற் சுழன்றுசூழன்று வருக்குகின்ற ஆங்கன்றுகளைப் பார்த்து ‘நீங்கள் வருக்காதிர்கள், உங்கள் தாய்மார் கோவலரால் ஒட்டப்பட்டு இப்பொழுதே வந்தலிடுவர்’ என்ற சொல்லியநற் சொல்லை அம்முது பெண்டிர் கேட்டு வங்கு, “அன்னுய்! யாங்கள் கேட்டுவந்த இந் நற்சொல்லானும், நின்காதலன் போகுந்தறவாயில் அவன் படைவீரர் பாக்கத்திலே கேட்டு

வந்த சற்சொல்லானும் நின்தலைவன் நான் எழித்துச்சென்ற போர்வினையைக் கடுகமுடித்த இப்போதே வந்துவிடுவான் என்று துணிகின்றோம்; ஆதலால் மாயோம்! சீ வருஷ்தாதே” என்று அம்முது பெண்டிர் பலகாலும் வந்புறுத்தி ஆற்றுவிக் கவும் ஆற்றாமல் தன் கண்களில் நீர் முத்துப் போல் இடைய ஹந்து துளிப்பத் தலைமகள் யிகவும் வருஷ்துகின்றன.

உச-முதல் ஏழ-வரி வரையில். பாடிடின் போந்தொட்சி தலைமகள்: பாக்ஞையிலிருக்கும் இருப்புக்கு மாறுகின்றது; உச-முதல் உழ-வரையில் பாக்ஞையின் அமைப்பு.

இனி வேளிந்தாலத் துவக்கத்திற் பகைமேற் சௌந்த தலைவன், பகைவர் தம் கூரத்திற்குக் காவலாக அமைத்த அகன்ற பெரிய காட்டிலுள்ள பிடவுஞ்செழுகளையும் பசிய தூறுகளையும் வெட்டி, வேட்டுவர் அரண்களையும் அழித்து, முட்களை மதிலாக வளைத்துக் கடலைப்போல் அகலமான பாடி வீடு அமைத்தமை சொல்லப்படுகின்றது.

உடு-முதல் எக்-வரையில். பாடி வீட்டிலுள் அமைத்திரும்,  
தலைமகளையை உடப்புநிலை உள்ளாங்கிலும்  
மிக நுழைக்காக எடுத்துச் சேல்லப்படுகின்றன,

இனி இங்னைம் அமைக்கப்பட்ட பாடி வீட்டிலுள்ளே தலைமகள் மேல்வேய்க்க கூரைகள் ஒழுங்காக இருக்குக் கெரு வில் காற்சுந்தி கூடும் முற்றத்திலே காவலாக நின்ற யானை கரும்போடு செருங்கக் கட்டிய செந்தக்கிரினையும் அதிமது ரத் தழையினையும் உண்ணுமல் அவற்றினால் நேற்றியைத் தடைத்துக்கொண்டும், கொம்பிலே தொங்கவிட்ட தும்பிக் கையிற் கொண்டும் நிற்றலால் அவ் யானைப்பாகர் அங்குசத் தாற் குத்தியும் வடசொற்களால் அதட்டியும் கவளம் ஊட்டுகின்றார்கள்.

இனி, அப்பாடி வீட்டிலுட் பல்வகைப் படைகளும் இருப்பதற்கு அமைக்கப்பட்ட அரண்களையும் அவ்வரண்க

குக்கு இடையில் தலை மகனுக்கு ஒரு தனி, வீடு கணமக்கப் பட்டமையுங் கூறுகின்றார். வலியவில்லை நிலத்திற் சுற்றி ஹம் ஊன்றி, அம்புப் புட்டிலை அதில் தொங்கவிட்டுப், பின் அவ்விற்களையெல்லாவ் ஈயிற்றால் தொடுத்துக்கட்டி வளைத் துச்செய்த இருக்கையில், நீண்ட குத்தங்கோல்களை ஊன்றி அவற்றின்பாற் படஸ்களை நிரைத்துச் செய்த விஸ்வரணங்களே சுற்றுக்காவலாக அவற்றின்கண் உள்ள பல வேறு படைகளின் கடுவிலே, தலைவழுக்கென்று பல சிற முடையமதின் திரையை வளைத்துச்செய்த வீட்டின் அமைப்புக் கூறினார். அதன்பின் அங்கும் வகுக்கப்பட்ட தலைமகனிருக்கையில் அழகிய மங்கைப்பருவத் திணைய பெண்கள் சுக்கிலே கட்டப்பட்ட திண்ணியவாளினை உடையாய் கெய்கையைக் கஞ்குகின்ற திரிக்குழாயினாலே குறையுக்கொறுங் திரியைக் கொஞ்சத்தி எரித்தவண்ணமாய்த் தட்டையில் விளக்கு ஏந்திக்கொண்டு நிற்கின்றார்கள்.; குதிரை முதலியன் உறங்குதலின் அவற்றின் கழுத்திலே கட்டப்பட்ட மணியின் ஒரையும் அடங்கிப்போன கடு யாமத் தில் மெய்காப்பாளர் தூக்க மயக்கத்தால் அசைந்து அசைந்து காவலாகச் சுற்றித் திரிகின்றார்கள்; இங்கும் கடுயாமம் ஆசலும், பொழுது ஆளங்கிறோர் தலைவன் எதிரை வந்துள்ளது வணக்கி வாழ்த்திக் கடாரத்து நிலேயீட்டு காழிகை வட்டிலாற் பொழுது இவ்வளவாயிற்றென்று அறிவிக்கின்றார்கள்; அதனைக் கேட்டவுடன் அரசன் எழுந்து, யவனர்களாலே குவிச்சங்கிலி விட்டு அடுகிதாக நிருமிக்கப்பட்ட இல்லின் உள்ளே விளக்கங்காட்டப்படச் சென்று, வலிய ஈயிற்றால் இடையிலை திரையை மறித்து வளையக்கட்டி மூன் ஒன்றும் பின் ஒன்றுமாய் இரண்டாக வகுக்கப்பட்ட பள்ளி அறையிற்றோய்ப் படுக்கையில் அமர்க்கிருக்கின்றான்; அங்கு தலைவன் பள்ளிகொள் கும் உள்ளறையின் மூன் திரைக்குப் புறத்தேயுள்ள வெளி யறையிலே சட்டையிட்ட மிலேச்சரில் உலமைகள் தலைவன் பள்ளியறையைச் சூழ்த்து இருக்கின்றார்கள்; அரசிலே ஓ

ளொக்குச் செய்யவேண்டும் போரினை மிக விரும்பி அதனாற் படுக்கையில் உறக்கங் கொள்ளானாலும் முன் காட்களில் கடந்த போரிற் புண்பட்ட யானைகளை நினைக்கும், யானையை வெட்டியும் தமக்கு வெற்றியினை யுண்டாக்கியும் இறங்குபோன போர்வீரரை நினைக்கும், அம்பு அழுங்கிய வருத்தத்தால் தீனிகொள்ளாமல் காதைச் சாய்த்துக்கொண்டு கலங்குங் குதிரைகளை நினைக்கும் மிகுங்க இரக்கம் உடையோனாலும் ஒரு கையை அமளிமேல் வைத்து ஒரு கையினால் முடியைத்தாங்கி இவ்வாறு நீளாகினைக்கு இருக்கின்றன.

எஃ-முதல் அபி-வரையில். நலைவள்ளுவேற்றியும்,

அவன் பாசனையில் இனிது உறங்குதலும்.

இனி இவ்வாறு முன்னாளிரவு உறக்கமின்றிக் கவலை யோடிக்குந்த தலைமகன் பின்னாளிற் பகவவரையெல்லாம் வெற்றி கண்டு, தன் வலிய விரலாலே கல்ல வானுகமாலையி னோச் சூழிக்கொண்டு, ‘ஊளைமாலையில் தலைவிழைக் காண் போம்’ என்னும் மகிழ்ச்சியினால் ஒரு கவலையுமின்றிப் பகல யரசர் கேட்டு கடுக்குத்தற்குக் காரணமான வெற்றி முசக் முழுங்கும் தன் பாசனைவீட்டில் இனிது துயில் கொண்டிருக்கின்றன.

அபி-முதல் அஅ-வரையில். பாட்டின் போநுட்காட்சி

துயரமிர் நெறுதலுங் கலந்த நிலையிற் படுத்துக்

கிடக்கும் தலைமகளிக் மல்லைக்காட்டு யாளி

கைக்குத் திரும்பவும் மாறுகின்றது.

இனி இங்களம் பாசனையில் இனிய உறக்கத்திலே கிடக்கின்ற தலைமகனைத் தன் பக்கத்திலே காணுத தலைமகன் அவனிடத்தே தன் நெஞ்சினைப் போக்கி மிக வருங்கும் வருத்தத்தால், முதுபெண்டிர் நந்சொற்கேட்டு வந்து ஆற்றுகிக் குன்ற கொற்களையுக் கேளாமல் வருங்குதின்றவன், “இங்களம் ஆற்றுமே வருங்கினால் அது எம்பெருமான் கற்பித்த கொல்

ஸௌத் தவறியதாம் முடியுங்கொலோ” என்று கூடுக கிளைந்து பார்த்துத் தன்னைத் தேற்றிக்கொண்டும், கழன்றவிழுகின்ற வளையைக் கழலாமற் செறித்தும், ஆற்றுமை யுணர்வும் அத் தீணத் தேற்றுகின்ற உணர்வும் ஒன்றுகீர்தலால் அறிவு மயங்கியும், அவ்வறிவு மயக்கத்தால் பெருமுச்செறிந்து கூடுகியும், அங்கடுக்கத்தால் செறித்த அளவி கலங்கள் சிறிது கழுவுப்பெற்றும் ஏழுடுக்கு மாளிகையில் பாலை விளக்கு ஏரியக் கூடல் வாயில் நீர் சொரியும் ஒசை காதில்விழ இம்மாலைக் காலத்திற் படுக்கையிற் கிடக்கின்றன.

அக்ரமுதல் கடைசி வரையில் தலைவர் மீண்டு வந்து  
லுப்பி, நாட்டின் மதைகால நாணையும்.

இனித் தலைமகன் தன் மாற்றாரயெல்லாம் வென்று பகைப் புலத்தைக் கவர்த்துகொண்ட பெரும்படையோடு வெற்றிக்கொடியை உயரத்துக்கி ஈதுகொம்பும் சங்குப் பூஷங்கவும், காசாஞ்செடிகள் நீலமலர்களோப் பூக்கவும், கொன் வைற்மாங்கள் பொன்போல் மலரவும், காக்தன் அழிய கை போல் விரியவும், தோன்றிப்பூச் சூப்பாக அலரவும், வரகங் கொல்லையில் இளமான்கள் தாவிப்பாடவும், கார்காலத்து முற்றுங் காயினையுடைய உள்ளிக்காடு பின்போகவும் மூல்லை நிலத்திலே மீண்டுவரும்போது அவனது சேரிற் கட்டிய குதிரை கிளைக்கும் ஒசையானது ஆற்றிக்கொண்டு அங்கனம் கிடக்குஞ் தலைமகன் செவியிலே நிறைத்து ஆவார்த்தது.

### பாட்டின் போருள் ரலம் வியத்தல்.

கடலில் முகந்தநீரைப் பொழிந்தகொண்டே எழுந்து உயர்த் தீரியேடுத்திற்கு, மாவல்வார்த்தாநீர் ஒழுகுங் கை யுடன் ஓங்கி வளர்ந்த கரிய திரும்பை உவமை கூறியது மலேபாவுத்திற்கு இசைந்த உணர்யாகப் பொருக்கியிருக்கின்றது. நிலத்தில் உள்ளிய விளைவே அம்பஞ்சுத்துணி

யைத் தொங்குவிட்டிருப்பதற்குப் பார்ப்பனாக் துறவி காவிக் கல்லில் தோய்த்த உடையைத் தன் திரிதண்டத்திற் கொங்க விட்டிருப்பதை உவலை கூறியது பொருத்தமாகவிருக்கின்றது. இதனால் இவ்வாசிர்யர் துறவிகளிடத்துப் பழக்கமுடையார் என்பதும், துறவிவாழுக்கத்தில் வேட்கையுடையாரென் பதும் குறிப்பாக அறியப்படும்.

மெய்காப்பாளர் பாடி வீட்டில் இடையாமத்திலே தூக் கமயக்கத்தோடும் அசைத்து திரிதல் முத்த புனவிக்கொடி படர்ந்ததாற் வாடைக்காற்றில் அசைவதுபோல் இருக்கின்றது என்பதனாலும், காயாமலர் கறுப்பாகவும், கொன்றை பொன்னிறமாகவும், தோன்றி சிவப்பாகவும் இருக்கும் என்பதனாலும், வரகங் கொல்லையில் மாங்கள் தாவிக் குதிக்கின்றன, கார்காலத்தில் அளவிக்கிழங்கு முற்றிவிடுகின்றன என்பதனாலும் இவர் இப்பற்றைப் பொருள்களைக் கண்டறிவது ஆம், அவற்றைத்தான் கண்டவாறே சொல்வதினாலும் திறமைக்குடையரென்பது இனிது விளங்கும்.

இன்னும் முது பேண்டிர் நற்சொற்கீட்டுக்கும்பொருட்டு ஊர்ப்பக்கத்தே திருமால்கோயிலிற் போய் னாழி. ஜெல்லும் மூல்லையுட் தூவி வளை ஏதுதலும், குளிர்ம்குதியால் தோளிற கட்டிய கையுடன் கற்றும் தூர் ஓட்டைப்பெண் ஆன்கண்ற கட்டுத் தேறுதல் சொல்லுதலும், காட்டிலே பாடிவீடுஅமைத் தலும், அப்பாடி வீட்டிலுள் னாற்சங்கிக்கும் முற்றறத்திலே யானைப்பாளர் யானையைக் குத்திக் கவுனம் ஊட்டுதலும், வில்லினால் ஒளைவாக அமைக்கப்பட்ட கூடாரங்களுக்கு இடையிலே அரசனுக்கென்று வண்ணத்திறையினால் வேலேர் வீடு செய்யப்பட்டிருத்தலும், அவ்வீட்டின் உள்ளே பெண் கள் பலர் கையில் விளக்கு ஏத்தி சிற்றலும், குதிரைமுதலிய வற்றின் கழுத்திற் கட்டிய மணியோன்று இரவில் அடங்கி விட்டதும், மெய்காப்பாளர் அரசனிருக்கனையைச் சுற்றிக் காலவாகத் திரிதலும், பொழுதறிவோர் கொப்பனை ஸீரில்

இட்ட காழிகை வட்டிலைப் பார்த்துவத்து அரசன் எதிரிலே இடையாமம் ஆயிற்று என்றதும், யவனர்களாற் புலிஸ்சங்கிலி விட்டு மிக அடுக்கிதாக நிருமிக்கப்பட்ட பள்ளியறையுள் அவர்கள் விளக்குக்காட்டச் சென்று அரசன் பள்ளிகொண்டிருத்த தும், அப்போது ஊழை மிலேச்சர் பள்ளியறையைச் சுற்றிக் காவலாக இருத்தலும், படுக்கைமேல் உள்ள அரசன் மறு நாட்ட போரை விரும்பும் உள்ளத்தோடு தூக்கம் பெருஞ்சு, முன்னுட்போரிற் புண்பட்ட யானை குதிரைகளையும் செஞ்சோற்றுக்கடன்கழித்து இறந்தொழிந்து அரியபோர்வீரரையும் நினைவுத்து வருக்கி, ஒரு கையை மெத்தையின் மைலும் மற்று ஒரு கையைத் தலையின்கீழும் கவுத்துப் படுத்திருத்தலும், தலைமகள் ஏழடுக்குமாளிகையில் தன் கணவன் வருகையை நினைவுத்து பிரிவின் துண்பத்தை ஆற்றிக்கொண்டு பதுழையின் கையிலுள்ள விளக்கானது ஏரிய மாளிகையின் கடல் வாயிலிலே வாதவிழும் சீர்த்திரள் ஒவிப்ப மயில்போற் படுத்திருத்தலும், அப்போது தலைவன் தன் ரேரினை விரைவாகச் சொலுத்திக்கொண்டு காட்டிலே வருதலும் நாம் நேரே காண்கின்றதுபோலவும், படம் எழுதி நங்கண்ணதிரே காட்டி னாற்போலவும் மிக்க அழகுடன் சொல்லப்படுதல் காண்க.

இளி இவ்வாசிரியர் நாம் புனைந்துரைக்கும் பொருள்களின் உள்ளே நுழைந்து அவற்றை விரிவாகப்படுனைந்துரைக் கிண்ணுரென்பதும் சண்டு அறியற் பாற்று; இவ்வியற்கை பத்துப் பாட்டுக்கள் இயற்றிய புலவர் எல்லாரிடத்தும் பொதுவாகக் காணப்படுவதொன்றும். ஆயினும், இவரை யொழிந்த ஏளைப்புலவரெல்லாரும் நம் மனோபாவக வனர்ச்சி சலிப்படையா வண்ணம் விரித்துப் புனைந்து சொல்லுதற்கு இருக்காத நன்பொருள்களையே விரித்துரைக்கிண்ணர்கள்; மற்று இவரோ புனைந்துரை விரிப்பதாற் சுலவையுண்டாகாத ஒரேராவொன்றையின் சிறிது அகலவிரித்துக் கூறுகின்றார்; பாடவீடு அமைக்கப்பட்டதன்மையினை இவர் இன்னுஞ் சிறிது கருக்கிக் கூறி இருக்கால் இப்பாட்டு இன்னும் பொருட்சைவ முதிர்க்கு

விளங்கும். திருநூலாப்புப்படை முதலானவனைச்சிலாட்டுக் களுக்கு இம்மூல்லைப்பாட்டு இவ்வாற்றால்ஒருசிறிதுதாழ்வத்து போலுமென அலவுதம்மை ஒப்புதோக்கிக் கற்பார்க்கு ஒரு காற்றேண்றினும் தோன்றும். என்றாலும் இப்பாட்டின்கட்டண்ட பொருட்கோவை நினைக்குந்தோறும் இன்பம் பயக்கும் விழுப்பம் வாய்ந்து யிலிருக்கின்றது.

---

### பாவும் பாட்டின் நடையும்.

இனி இச்செய்யுள் தேரிசை அகவற்பாவாற் செய்யப் பட்ட தொன்றும். இதில் ஒவ்வொர் அடியும் கான்கு சீர்களன் வகுக்கப்படும்; ஒவ்வொரு சிரும் இரண்டசைக்குக் குறையாமலும் மூன்றசைக்கு மேற்படாமலும் வரும்; புலவன் தான்கருதிய அரும்பொருள்களையெல்லாம் வருத்த மின்றி இலைசாகவெளியிடுவதற்கு இவ்வகவற்பாவினும் இசைவானது பிற்கில்லை. எதுகை யின்பழும் மோனையின்பழும் தோன்ற இயைந்து நிற்குஞ் சொற்கள் மற்றைப்பாலை களிற் போலாது தமிழில் யிகப்பெருகியிருந்தாலும், அவுளதுகையம் மோனையங்களையே பெரிதும் தோக்காது பழைய தமிழ்ப்புலவர்களெல்லாரும் பொருள் சென்றவழியே சொற்கள்நிரம்பச் செய்யுட்கள்பலவும் இயற்றவாராயினர். பொருளாழுங்குமுதிரத் தங்கருத்துக்களை இணக்கிவைத் துச்செல்லும்போது ஆங்காங்கு இடர்ப்பாடின்றி எளிதாகத் தோன்றும் எதுகைமோனைகளையே அமைப்பார்; எதுகை மோனைகளுக்குஏற்பட்ப் பொருள்பொருத்துவாரல்லர். பிற்காலத்தில் அகவற்பாப்பாடின புலவர் பெரும்பாலும் ஒவ்வொரு யிலும் முதற்சிரும் மூன்றாண்ட்சிரும் எதுகைபொருத்தத் தொடுத்தார்கள்; சிலர் இவ்விரண்டு அடிகள் முதற்சிர் எதுகை இணையக்கொள்ளுவினர். அவர் செய்த அப்பாட்டுக்கள் எல்லாம் முதலில்குஞ்து இறுதிவரையில் ஒரே ஒசையாய் ஈடங்குகேட்பார்க்கு வெறுப்புணர்வினாத் தோற்றுவியாங்கின்றன.

மற்றுப்பண்டைக்காலத்துப் புலவரின் அவைற்பாட்டுக்களோ பொருள் இலையுக்கு இணங்க ஒசை மாறி மாறி நடத்தவின் கேட்பார்க்குக் கழிபேர் உவப்புணர்வினைப் பயங்குநிற்கின் றன இவ்வாசிரியர் ப்பூதனார் சில அடிகளில் முதற்சிரும் மூன்றாண்டிரும் எதுகைபொருத்தியும், வேறுசிலவற்றில் முதறும் கான்கும் எதுகை பொருந்தசெய்தும், மற்றுஞ்சில அடிகள் இரண்டிரண்டாய் முதற்சிரில் அவ்வாறு எதுகைபொருக் கைவத்தும், பின்னுஞ்சிலவற்றில் அதுகாலு மின்றியும் பல வகையால் ஒசையின்பம் மாறி மாறி வரத்தொடுத்தார். இன்னும் ஆங்காங்கு அமைக்கப்படும் பொருளுக்கு இணங்க அடிகள் மெதுவாகவும், விரைவாகவும், இடையிடையே தெற்றுப் பட்டுஞ்செல்கின்றன. பாடிவீடு இயற்றும் இடத்தில் ஒசை தெற்றுப்பட்டுச் செல்கின்றது; அரசன் பாசுறையிலுள்ளிருக்கும்நிலையைச் சொல்லுமிடத்து ஒசைமெதுவாகடக்கின்றது; அவன் மீண்டு விரைந்துவருமிடத்து விரைந்துபோனின்றது. இவையெல்லாம் அறிவு ஒருங்கி உணர்க.

இனி இப்பாட்டினுள் இடைச்சொற்களையும் வேற்றுமையுருபுகளையும் நீக்கி எண்ணப்பட்ட சொற்கள் சிறிதேறக் குறைய கிட்டாது சொற்களாகும்; இவற்றுள் முன்வந்த சொல்லே பின்னும் வருமாயின் பின்வந்தது எண்ணப்படவில்லை. இவ்வைந்தாற சொற்களுள் நேமி கோவலர் படிவும் கண்டம் படம் கணம் சிக்தித்து கடகம் முரச விசயம் அஞ்சனம் என்னும் பதினெண்டும் வட்சொற்கள்; யவனர் மிலேச்சர் இரண்டும் திசைச்சொற்கள்; ஆகதூதஜுட்காணப்பட்ட பிறமொழிச் சொற்கள் பதின்மூன்றேதாம். எனவே இப்பாட்டினுள் நூற்றுக்கு இரண்டு அல்லது மூன்றுவிழுக்காடு பிறசொற்கள் புகுந்தன என்றறிக; வையவெல்லாங் தனிச்செந்தமிழுச் சொற்களாகும்.

இனி இம்மூலிலைப்பாட்டை வைஞ்சுன்பது பாட்டுக்களோமே ஒப்பவைத்து நோக்குங்கால் இஃது வையவற்றைப் போல் மிகவுயர்க்க தீஞ்சுவை நடையினதாகக் காணப்ப

டவில்லை யென்பது தோன்றுகின்றது. போந்தாம்புப் படையில்லத்,

“துராஅய் துற்றிய துருவவயம் புழுக்கின்  
பாரானர வேவை பருகெனத் தண்டிக்  
காழிம் சட்டசோழன் கொழுங்குறை”

என்னும் அடிகளின் இளியை களிக்க எட்டபோலாவது,  
மதுரைக்காழ்ச்சியிற் போந்த,

“மலைதொழி இதவ மாதிரங் கொழுக்க  
ஆழங்க குழுமபில் திருமணி கிளர  
எழுந்த கடற்றின் என்போன் கொழுப்பு”

என்னும் அடிகளின் தென்னாழுகும் அரியாடைப்பாலாவது இழுமென் ஒசையுடன் தித்திப்பாக எழுதப்பட்ட ஓரடியை யாவது இம்மூல்லைப்பாட்டிற் காண்டல் அரிதா; இப்புதூரைனைய வற்றைநோக்கப் பெரும்பாலும் எங்கும் வல்லென்ற ஒசை யுடையதாயிருக்கின்றது. சொல்லின் கொழுமை எனைப்பாட் இக்களிற்போல இதன்கண் மக்குதிர்ந்து தோன்றுகினமயின், இது தன்னைக்கற்பார்க்கு ஏனையபோல் மிக்க சொல்லின்பம் பயலாதன்று கருதுகின்றார்கள். இப்பாட்டின் எட்டயினுல் இதனை யியற்றிய ஆசிரியர் பெழுதனார் துறவொழுத்தகழும், வல்லென்ற இயல்பும், அறிவாழுமூம், மக்கமனவுமைதியும் உடையாரென்பது குறிப்பாக அறியப்படும்; காட்டிடத்தையும், மழுகாலக்கதையம், தலைவிதனிமையையும் பொருளாகக் கொண்டு இச்செய்யுள் யாத்தமையானும், துறவோர் கருவி களை உவமைப்படுத்துக் காட்டுதலாலும் அவையே இவர் குணமாமென்பது தெளியப்படும்.

இப்பாட்டின்கட்ட காணப்பட்ட ।। ஸ்டைக்காலத்தமிழ்

வின் வழக்கவோடுக்கச் சுரித்தீரக் துறிப்புக்கள்.

இனி இப்பாட்டினுல் பண்ணைக்காலத்தமிழரின் வழக்க வழுக்கங்கள் கிள அறியப்படுகின்றன. இனி சிகழும் சிகழுச்சி

களை சிமித்தங்கேட்டு அறியலாம் என்று கண்ணர். பகவர் மேற் கொண்ட அரசர் காட்டித் பாடிவீடு அமைப்பது வழக்கம். யானைப்பாகர் யானைகளை வட்டாட்டுச் சொற்களால் பழக்கிவந்தனர். அரசன் போர்மேற் செல்லும்போது பெண் களும் வாள்வரிந்த கச்சடனே சென்று பாடிவீட்டில் அவளை உபசரித்தனர். கடாரத்து சீரிலே இட்ட நாழிகை வட்டிலாற் பொழுது அறிக்குவந்தனர். கிரீசு முதலான அயல்காடுகளில் ஹள்ள யவனி என்னுஞ் சிற்பிகளை வரவழைத்து அருமையிக்க பலசிற்பவேலைகள் செய்து வந்தனர். இவ்வாறே கீவக சிந்தாமணியிலும் “தம்புலன்களால் யவனர் தாட்படுத்த பொறியே” என்று இவர்கள் குறிப்பிடப்பட்டமைகாண்க, மிலேசு சதேசத்திலுள்ள ஊழமைகளை வருவித்துத் தமிழுரசர் தம் பள்ளியறைக்கு அவர்களைக் காவலாக இருத்தினர்; ஊழமைகள் அல்லாரை அங்குவைப்பின் அரசன் பள்ளியறைக்கண்ண வான மறைபொருள் நிகழ்ச்சிகளை அவர்கள் வெளிவிடுவேர வைக்க, ஒருவரோடாருவர் சிற்சிலபொழுது கூடி முதல் முதலுவென்று பேசுதலுஞ் செய்வராதலால் அதனால் அரசன் துயில்கெடுமெனவும் ஏருதிப்போலும் ஊழங்கள் அங்கனம் பள்ளியறைக் காவலாக இருத்தப்படுவாராயினர்! இன்னும் ஏழடுக்குமாளியை முதலான உயர்ந்த கட்டிடங்களும், இன் பம்துகர்தற் தரிய பலவகையான அரும்பண்டங்களும், யானை தேர் குதிரை காலாள் முதலான நால்வகைப்பண்டகளும் பிற வளங்களும் பழக் தமிழ்நாட்டுமென்னர் உடையாய் இருந்தன ரென்பதும் பிறவும் இனிது விளங்குகின்றன.

## விளாக்க உரைக் குறிப்புகள்.

---

இம்முல்லைப்பாட்டிற்கு உரை எழுதிய சுசினார்க்கினி யர் இப்பாட்டுச்சென்றவழியே உரை உரையாமல், தம் உரைக் கிணங்கப் பாட்டை இணக்குவான் புதுத்து நமக்கு வேண் டியவாறெல்லாஞ் சொற்களை அலைத்தெடுத்து ஓர் உரை எழுதுகின்றார். இங்ரையின் எடுத்து உரை எழுதுவனவெல்லாம் ‘மாட்டு’ என்னும் இலக்கணமாமென அதனியல்லப்பிற்கு உணர்ந்து வழுவினாரென்பதை முன்னரோகாட்டினாம்; ஆன் இக்கண்டுகொள்க. இனி இங்கு அவர் உரையினை ஆங்காங்கு மறுத்துச் செய்யுட்பொருள் கெறிப்பட்டொழுகும் இயற்கை நன்முறைகடைப்பிமத்து, வேறேர் புத்துரை விளக்கும் வண்ணாஞ் சிலடைரக்குறிப்புக்கள் தருகின்றும் காண்க.

(க-சுவரிகள்) அகன்றகையி லை சீர் ஒழுக நிமிர்ந்ததிரு மாலைப்போல உலகத்தை வரைத்துக் கடல்கையைப்பருகி வல மாக உயர்ந்து மலைச்சிகரக்களில் தங்கி எழுங்கமேகம் முதற் பெயலைப்பொழிந்த மாலைக்காலம் என்க.

கரியநிறம் பற்றியும், உலகமெல்லாம் வரைந்த தெரழில் பற்றியும், சீர் ஒழுகாகிறப் பிமிர்க்கதைமைபற்றியும் திருமாலை மேகத்திற்கு உவமைக்குறினார். மாவலிவார்த்தாநீர் கைகளி னின்று ஒழுகத் திருமால் நிமிர்ந்துபோல நீரைச்சொரிந்து கொண்டே உயர்ந்தமேகம் என்று உரைக்க.

நன்தலை-அகன்றதிடும். சேழி-சக்கிரம், வலம்புரி பொறித்த-வலம்புரிச்சங்கை வைத்த. ‘மாதாங்கு’ என்பதை ‘மால்’ என்பதனேடு கூட்டித் ‘திருமகளை மார்பில் தாங்கும்மால்’ என்று பொருளுறைக்க. பாடுஇழியிழ் பனிக்கடல்-முழக்கம் இடும் குளிர்ந்தகடல். கொடுஞ்செலவு - விரைந்துபோதல். சிறுபுன்மாலை-பிரித்தார்க்கு வருத்தம் விளைக்கும் சிறுபொழுதானமாலை.

(எ-க) ஊர்ப்பக்கத்தேபோய் செல்லும்முறைக் தூவிக் கையாற்றிருப்பது பெரிதுமுதிர்ந்தமகளிர் நற்சொற்கேட்டு நிற்ப என்க.

அருங்கடிலு தூர்-பகைவர் அனுகுதற்கரியகாவல்துமைக் த பழையசூர். யாழ்த்துசைஇனவன்டு ஆர்ப்ப-யாழின் நரம் பொலிபோல் ஒலிக்கும் ஒரினமானவண்டுகள் ஆரவாரிக்க; இவை தூவும்மூல்லைமலரிற்கேறனை கச்சிவங்கள். நாழிகொண்ட-நாழின்னும் முகங்களக்குங் கருவியின் உட்பெய்த. நறவீ-நன்மணங்கமழும்மலர். மூல்லை-மூல்லைக்கொடி.

(க2-க3) அங்கனம் அவர்கிற்கிண்றவளவில் பசியகன் நின் வருத்தமிக்க சமூஹதலைகோக்கிய ஓர் இடைப்பெண்: 'கோவவர் பின்னேங்கின்ற செலுத்த உம்முடைய தாய்மார் இப்போதே வருகுவர்' என்று சொல்வோருடைய நற்சொல் லைக்கேட்டனம் என்க.

முங்குசல்ல அசைத்தகையன்-குளிரால் நடுங்குந்தோள் களின்மேற் கட்டினகையளாய். கொடுங்கோல்-வருத்துகிண்ற தாற்றுக்கோல்.

(க4) அதனாலும், நின்தலைவன் படைத்தலைவர் தாஞ் செல்லும்முன்னே நற்சொற்கேட்டோர் கேட்டுவேந்த நிமித் தச்சொற்களும் நன்றாயிருந்தனவாதலானும் என்க.

கல்லோர்-படையுள் நற்சொற்கேட்டற்குரியோர். வாய்ப் புள்-வாயிற் பிறந்த நிமித்தச்சொல்.

பெருமுதுபெண்டிர் தாங்கேட்டுவேந்த நற்சொற்கூறித் தலைமகளை ஆற்றுவிக்குமிடத்துத், தலைமகன் சென்றக்கால் நிகழ்ந்த நன்னிமித்தத்தினையும் உடன் எடுத்துக்காட்டி வற் புறத்துகின்றார் என்பது இவ்வழியினால் இனிது பெறப்படு கின்றது. பகைவரது மண்கொள்ளச்செல்கிண்ற வேந்தன் படைத்தலைவர் இங்கனம் ஒருபாக்கத்திலே விட்டிருந்துவிரிச் சிகேட்பரென்பது ஆசிரியர் தோல்காப்பியறாம் சொல்

லப்பட்டது. இப்பொருள் இவ்வடியினால் இனிது பெறப்படுவதாகவும், இதனை உணராச நக்கினார்க்கினியர் காலது வரி யிலுள்ள ‘கல்லோர்’ என்பதனை எவ்வளவியிலுள்ள ‘போகி’ என்னும் வினையோடுகூட்டி இடர்ப்பட்டும் இப்பொருளே கூறினார்; அங்கனம் இடர்ப்பட்டுக்கூட்டிப் பொருளுரைக் கும்வழிப் பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டபொருள் அவரால் உரையின்றி விடப்பட்டது. தலைமகன் குறித்துப் போன கார்ப்பரேஷன்களைக் கண்டு ஆற்றாளான தலைமகனை ஆற்றுவித்தற்பொருட்டுப் பெருமுது பெண்டிரும் விரிச்சி கேட்டவேஷ்டு ஆற்றுவிக்கிண்ணர் என்பது அப்பூதனார் கருத்தாகலானும், மேலெடுத்துச் செல்லும் வேந்தன் படைத் தலைவர் மாத்திரமே விரிச்சி கேட்டற்கு உரியார் வைனயோர் உரியரல்லர் என்பது தொல்காப்பியனார்க்குக் கருத்தன்றாக வானும், யாங்கூறும் பொருளாற் பெருமுது பெண்டிர் விரிச்சிகேட்டறும் படைத்தலைவர் வாய்ப்புனும் இனிது பெறப்படுவதாக அவர் உரையாற் படைத்தலைவர் நன்னிமித்தம் ஒன்றுமே வலிக்குது கொள்ளப்படுவதானும் நக்கினார்க்கினியருரை போவியுறை யென்று மறுக்க.

(கூ-2-ங) ‘நின்றலைவன், பகைவர் காடெல்லாக் திறைப் பொருளாகக் கவர்க்கு கொண்டு, இங்கனாக்கானெடுத்த போர் வினையை இனிது முடித்து வீரரவில் வருதல் உண்மையேயாம்; மாயோய! நீ நின்துயரத்தை நீக்கு’ என்று அவர் வற்புறுப்பவும் வற்புறுப்பவும் தலைமகன் ஆற்றாளாய்க் கலும்ப்சிமிக்குக் குவளைப்பூவின் இறைமூடுத்த கண்ணிலே முத்து முத்தாய் நீர் துளிப்ப அருக்கி என்க.

இனி இக்கு இவ்வாறு உரை கூறுதலை நக்கினார்க்கினியர் மறுக்கிண்ணர். அவர் கூறிய மறுப்புவருமாறு:— ‘மூல்லை என்பது காலவைனப்பிரிச்ச காதலி அவன் வருஷதுணையும் ஆற்றியிருக்கும் ஒழுக்கமாம். அப்பூதனார் இசற்கு ‘மூல்லைப் பாட்டு’ என்று பெயாமைத்தமையால் இதன் கண் அவ்வொழுக்கமே கூறப்படுதல் வேண்டும் என்பது துணிபு; இதற்கு

வேறுகத் தலைவி ஆற்றுமல் வருக்கினான் என்றல் செய்தல் என்னும் இரங்கல் ஒழுக்கமாம் ஆகவின், இவ்விரங்கல் ஒழுக்கம் போதறப் பெருஞ்சூரத்தல் நாலாசிரியர் கருத்தொடுமூர் ஜமாகவின் இப்பாட்டுக்கு மேறே பொருள் கூறுதலாகாது.<sup>1</sup> என்று சொல்லிப் பொற்சரிகை பின்னிய கற்பட்டாடையை ஜோத் தண்டு துண்டாகக் கிழித்துச் சேர்த்துத்தைத்து அவம் படுவார் போல, செய்யுட் சொற்றெல்லார்களை ஒரு முறையுமின்றித் துணித்துத் துணித்துத் தாம் வேண்டிவாறு பின்னிய உரை வரைகின்றார்.

இனி அவர் நகழ்த்திய தடையினிப் பரிகரித்துவரைக் கின்றாம். வேணிற்காலத் தொடக்கத்தில் தலைவன் தான் பிரியும்போது ‘யான் கார்காலாந் துவங்குதலும் மீண்டும் து உன் ஹாடன் இருப்பேன்; என் ஆருவிர்ப்பாவாய்! நீ அது காறும் கம் பிரிவாற்றுமையால் நிகழுக் துயரைப் பொறுத்திருத்தல் வேண்டும்’ என்று கற்பித்த வண்ணமே ஆற்றியிருந்த தலை மகள் அவன் குறித்த கார்ப்பரூஙம் வரக்கண்டும் அவன் வங்திலாமையிற் பெரிதும் ஆற்றுளாய்னான்; இஃதுவகுடியற்கை. இங்ஙனம் ஆற்றுளாகின்றமை கண்ட பெருமுது பெண்டிரவிரிச்சி கேட்டுவந்து வற்புறுப்பவும் ஆற்றுதுவருந்துந் தலைவி பின் ‘நாம் இங்ஙனம் ஆற்றுமை வருக்குன்றது கணவன் கற்பித்த சோல்லைத் தவறியதாய் முடியும்’ என்று கொடுக்கினைந்து பார்த்து ‘அவர் வருக்குன்றையும் நாம் ஆற்றுதலே செயற்பாலது’ என்று தன்னைத் தேற்றிக்கொண்டு கிடங்காள் என்பது அல்-வது வரிமுதல் கண்கெடுத்துக் கூறப்படுவின், இப்பாட்டின் கண் மூல்லையொழுக்கமே விளக்கமாகச் சொல்லப்பட்ட தென்பது அறிவுடையார்க் கெல்லாம் இனிதுணரக்கிடந்தது. அற்றன்று, மூல்லை யொழுக்கமே பயின்று வருகின்ற இப்பாட்டின்கட்ட “மூப்போல் உண் கண் புலம்பு முத்துறைப்பு” என்னும் இரங்கந்துகரிய அழுகையினைக் கூறுதல் பொருந்தாதாம் பிறவெளின்; என்று கடாயினும், முன் ஜமும் பின்னுமெல்லாம் மூல்லை யொழுக்கமே தொடர்புற்று

வரும் அச்செய்யுளினக்கு இடையே தோன்றிய அவ்விரங்கற் பொருள் பற்றி ஈண்டைக்கு வரக்கூடவாம் இழுக்கு ஒன்றுமில்லை; முழுவதும் சொடர்க்கு அவ்விரங்கற்பொருள் வருமாயினன்றே அது குற்றமாம். அல்லதும், குறிஞ்சி, பாலை, மருதம், மூல்லை முதலான ஒழுக்கங்கள் கடைபெறும் போதெல்லாம் இடையிடையே தலைவிமாட்டு ஆற்றுமை தோன்றும் என்பதும், அங்கனங்க் தோன்றும் அவ்வாற்றுமை எல்லாம் கெப்த வொழுக்கமாசல் இல்லை என்பதும் ‘அகானாஹு, ‘கவித்தொகை’ முதலிய பண்டை நூல்களினெல்லாக் காணக்கிடத்தலின் இம்மூல்லைப்பாட்டி எனிடையே வந்த அவ் அடிப்பற்றி ஈண்டைக்காவதோர் குற்ற மில்லையென விடுக்க. ஆற்றுவிப்பார் யாருமின்றித் தனியளாயிருங்கு கடலைநோக்கியுங் கானலை நோக்கியும் தலைவி இரங்குதலும், பிறர் உள்வழி அவரோடு இரட்கிக் கூறுதலும் கெய்த வொழுக்கமாம் என்பது சொல்லாசிரியர் நூல்களிற் காண்க. ஆற்றுவிப்பார் உள்வழியெல்லாம் சிகழும் ஆற்றுமை ‘கெய்தல்’ ஆவதில்லையாகலின், இப்பாட்டின் கண்ணும் கணவன் கூறிய சொல்லும் பெருமது பெண்டிரும் ஆற்றுவித்தற் காரணமாய் நிற்பத் தலைவிமாட்டுத் தோன்றிய ஆற்றுமை இடையேவைத்து மொழியப்பட்டதாகவின், அது கெய்தற் றினையாதல் ஒரு சிறு சும் பொருத்தாகமையின் கங்கினுர்க்கிணியர் நிகழ்த்திய மறுப்புப் போலியாமென்று கூழிக்

பருவரல்.- மனத்துமாற்றம். எவ்வும் - வருத்தம். மாயோள் - வெளிறித் தனுக்காகமலிருங் கரியநிறம் உடையவள்; “மாயோள் முன்னக யாய்தொடி” என்னும் போருதாப்பறும் டைட் யடியறையிலும் இப்பொருள்ள காண்க. புலம்பு - தனிமை; அது தனித்தனியே இடையற்றுவிழுங் கண்ணீர்த்துளிமேல் நின்றது; இச்சொல் இப்பொருட்டாதல் “புலம்பேதனிமை” என்னும் தொல்காப்பியச்சுத்திரத்தால் அறிக்.

(உச உச) மேல் எடுத்துச்சென்ற வேங்தன் படைத் தலைவர் பகைப்புலத்திற்கு அரணும் அமைக்க மூல்லைக்காட்டி வே பிடவஞ்சிச்செல்லோயும் பசிய தூறுகளோயும் வெட்டி, அது குள்ள வேறரின் காவற்கோட்டுடைகளோயும் அழித்து, மூள்ளா வே மதில் வளைத்து அகலமாய்ச்சுமைத்த பாசறை என்க

இங்கே நண்பர் திருச்சிற்றம் பலம் பிள்ளையவர்கள் தாம் எழுதிய மூல்லைப்பாட்டு எளாக்கவரையில் பகையரசன் பாடி வீட்டில் இருக்கும் இருப்பும், எடுத்துச்சென்ற வேங்தன் பாடி வீட்டில் இருக்கும் இருப்புமாக இரண்டு பாசறை வருணிப்பு இதன்கட்ட சொல்லப்பட்டதெனக் கொண்டு சில எழுதினர் கள். சுச்சினார்க்கினியர் உரையிலாதல் ப்பூதனூர் பாட்டிலா தல் அங்கைம் இருவகைப்பாசறையிருப்புச் சொல்லப்பட்ட தில்லாமையால் அவர் கூறியது பொருந்தாவரை என்க.

கான்யாது தழீஇய அகல் செடும்புறவு - காட்டாது பொருந்திய அகன்று நீண்ட மூல்லைக்காடு. சேண்டாறு - கெடுங் தூரம் மணங்கமழும்; இவ்வடை மொழியைப் ‘பைம்புதல்’ என்பதேனுடே கூட்டியுமரத்தல் ஆம். ஏருக்கி - வெட்டி. புழை அருப்பம் - வாயில் அமைக்கோட்டை. ‘இடுமுட்புரி சை’ முன்னிழப்புரிசை என்யாற்றுக; புரிசை - மதில். ‘எம் உ.ற, சூஜு குறைந்து ஏழுற என்று எனவாயிற்று; எம் - காவல். படுநீர்ப்புணரி - திரையொலிக்கின்ற கடல்.

(ஏ.கூ-ஏ.சு) இப்பாசறையின் உள்ளுள்ள தெருக்களின் நாற்சந்தி கூடும் முற்றத்தில் காவலாகங்கின்ற மதயானை, கரும் போகேத்திரும் கெருங்கக்கட்டிய அதிமதுரக்தழையினை உண்ணோமல், அவற்றால் தனது கெற்றயைத்துணட்டத்துக் கொம்பி வே தொங்கவிட்ட தன் புதைக்கையிலே கொண்டு விள்ள தாக். பாகர் பரிக்கொலினுற் குத்தி வட்சொற்கூறிக்கவாம் ஆட்ட என்க.

உலைக்களை - தழைகள் வேப்பந்த கூரை; கடாரத்தில் மறவர் இருத்தற்காக அறை அறையாக வகுத்து மேலே தழை

ஙன் வேய்ந்திடப்பட்ட கூரைகள் இவை. ஒழுகிய செரு - இங்ஙனம் வகுக்கப்பட்ட கூரைகள் ஒழுங்காக இருக்கும் தெருக்கள். கவலை - நாற் சுத்திகூடும் இடம். பாடியிலுட்புகுவார் இவ்விடத்திலுள்ள முற்றத்தின்கண் வந்தே பாசறையிலுள்ள தெருக்களுக்குப்போக வேண்டுதலீன், அங்கே யானை கால வாக நிறுத்தப்பட்டது. தேம்ரடிசுவள் - மாஷ்டர் ஒழுகுங்கன் னாத்தினொயுடைய.இன்னாகு - அதிமதுரத்தனம்.அயில் - கூரை. கணவருள் கருவி - பிளப்பான மூள்ளுங்கள் பரித்கோல். கல்வா இனோன்று - யானைபழுக்குஞ் சொற்களையன்றி வேறு வட்டசொற்களைக் கல்வாத வாலி ச.ர. கைப்ப - ஊட்ட. (உ.எ.சச) துறவோன் தனது முக்கோலை ஊட்டி அதன் கட்ட காவியுடையைத் தொங்கவிட்டாற்போலப் போரிற் பின்னிடா ஸைக்கு ஏதுவான வலியவில்லில் தூணியைத் தொங்கவிட்டுப், பின் அவ்விற்களை பெல்லாம் படங்குக்காக ஊன்றிப்பின் னர் அவைதம்மை யெல்லாம் கயிற்றால் வளைத்துக்கட்டிச் செய்த இருக்கையில் குங்க்கோல்களை கட்டி அவற்றின்பாற் படல்களை வரிசையாகப்பினைத்து இவ்வாறு தீயற்றிய வளைத் த வில்லாவான ஆரணமே தமக்குக்காவலிடயாக அமைக்க வேறு வேறான பலபெரும் படைகளின் கடுவில், நீண்டகுத்துக் கோல்களைடு சேர்த்துச்செய்த பல நிற்மாய்க்க மதிட்டிரையை வளைத்து வேலேரூர் உள்வீடு அரசனுக்கு என்று எல்லா நம் உடன்பட்டுச் செய்து என்க.

கல் - காலிக்கல். படிவம் - தவவேடம்; “பல்புகழ் நிறுத்த படிமையோனே” என்னும் பண்டிபார்ஜூர் பாயிரச் செய்யுளிலும் இச்சொல் இப்பொருட்டால்கூண்க. அசை நிலை - இருக்கவைத்ததன்மை; என்ற து காவியுடையை. கடுப்ப - போல். தூணினாற்றி - அம்.ரூப்புட்டிலைத் தொங்கவிட்டு. கூடம், கூடாரம், படங்கு என்பன ஒரு பொருட் கிளவிகள். புந்தலைக்குங்கம் - புச்செதுக்கின தலையையுடைய எறிகோல். கிடுகு - படல். நிறைத்து - வரிசையாகவைத்து. ஓப்பண் - நடி. காழ் - கம்பு, கோல். கண்டம் - கூறு, கூறு

பட்ட நிறத்தினையுடைய திசையை உணர்த்தியது ஆகுபெய்ரால்.

(சடு-சக) வாளினைத் தமதுக்கிலே சேர்க்கட்டின மங்கையர் தங்கையிலே விளக்கு ஏந்தி, அது குறையுங்தோறும் திரிக்குழாயினால் அதனைக்கொளுத்த என்க.

இதற்கு இவ்வாறன்றி மங்கையர் கையிலுள்ள விளக்கினைத் திரிக்குழாயையுடைய சிற்றுட்கள் கொளுத்த என்று பைப்பின் ‘மங்கையர்’ என்னுஞ்சொல் சமூவும் விணையின்றி நன்றாவற்றுமாகவின் அப்பொருள் பொருந்தா தென்க.

தொடி - கைவீரா; இப்பொருட்டாதல் “கங்கணங் கை வீரா யொருபலங் தொடியே” என்னும் பிங்கலக்கையிற் காண்க. புறம் - முதுகு, இரவைப் பகலாக்கும் வலியபிடியமைந்த ஒளியிள்ளவாள். விரவு - சேர்க்க. வரிக்கச்சு - வரிக்குதுகட்டப்பட்ட இரவிக்கை. குறுங்தொடி யணித்த முன் கையினையும் கூந்தலகைக்குது கிடக்குஞ் சிறு புறத்தினையுமுடைய மங்கையர், வாள் விரவு வரிக்குதுகட்டின கச்சை யணித்த மங்கையர், என அடைமொழிகளை இருகாற் பிரித்துக் கூட்டுக் கூரை - திரிக்குழாய். எந்துதொறும் - குறையுங்தோறும்.

(மூடு-நூச) மணியினேஷையும் அடங்கிய நள்ளிரவில், அசையும் புனவிக்கொடி யேறிய சிறு தூதுகள் துவலையோடு வந்து அசையுங் காற்றினால் அசைக்காற்போலத் தூக்க மயக்கத்தால் அசைதலையுடைய மெய்காப்பாளர் காவலரகச் சுற்றித் திரிய வென்க.

நெடுளை வெண்மணி - நீண்ட காக்கினையுடைய வெள்ளியமணி. நிபுத்திய - நுனுக்கிய; அதாவது முன்னுள்ள ஒரைச் சுடங்கிய; இச்சொல் நுனுக்கப்பொருளை யுணர்த்துதல் “ஓய்தல் ஆய்தல் நிபுத்தல் காறுய், ஆவயின் கான்கும் நுனுக்கப்பொருள்” என்னுங் தொல்காப்பிய உர்மியற் குத்திரத்திற் காண்க; என்றது குதிரையானை என்றத் தெருட்கத்தனவும் உறங்குதலன் அவற்றின் கழுத்திற் கட்டிய மனி

யோசையும் அடங்கினமை கூறிற்று; இனிப் பாடிவீட்டின் கண் எல்லாருக் தொழில்விதற்குக் தெரிகுறியாக அடித்து விட்ட மணி யென்றுரைப்பினும் அமையும். ‘நூத்த ஆடு அதி ரற்கொடி’ எனக்சொற்களை மாறிக்கூட்டுக் கொண்ட; படார் - சிற தூற. செர் - தில்லை. துகில் ஈடித்துப் போர்த்த - குறை மால் ஃபிரை முடித்து உடம்பையும் போர்த்துக்கொண்ட; இச்சொற் கிரூடர் மெய்காப்பாளர்க்கு அடையாய் என்றது. ஸகுகுடைப் பெருமூதாளர் - மக்க ஸல்லோமுக்கத்தினையுடைய மெய்காப்பாளர்; தம்மரசர்க்குப் பகையாவார் செய்யும் கீழறுத்தல்களுக்கு இடங்கொடாது தம்மரசர்பாட்டு மெய்யொழுக்கமுடையராதல் பற்றி ‘நூத்துக்கை’ யுடையாரெனக்கிறங் தெடுத்துக் கூறினார்; ‘பெருமூதாளர்’ என்பது பெரிதுமுதிர்க்க காவலாளர் எனப் பொருட்டருதலின் வைனக்காவற் கிரூதில்லெல்லாங் கடமை வழுவாது மெய்ப்பட ஒழுகி முதிர்க்கார் தம்மையே பின்னர் மெய்காப்பாளராக வலப்பரேன்பதாலும் பெற்றும்.

(அநு குறி) பொழுதினை இத்துணை யென்று வரம் பறுத்து உணரும் பொழுதறி மாக்கள் அரசனைத் தொழுது கொண்டே கானுங் கையினராய் வளர்க்காட்டுத்து ‘நிலவுல கத்தை வென்று கைப்பற்றுத்தற்குச் செல்வோனே நினது கடாரத்து நீரிலே இட்ட காழிக்கவட்டிலிர் சென்ற காழிக்க இங்களாவு’ என்று சொல்ல வேண்டுக்

தம்மரசர்க்குப் பகைவராலேர் செய்யுங் கீழறுத்தலுக்கு வயமாகிப் பொழுதினைப் பொய்த்துக்கூறுவார் போலாது, என்றுங் தம்மரசர்பால் கெழிழாமெய்யன்பு மூன்று பொழுதினைப் பொய்த்தலின்றி அறிவிப்பார் இவர் என்பது புலப்படப் ‘பொய்யாமாக்கள்’ என்றார், இப்பொருள் காணமாட்டாத சக்கினார்க்கிணியர் பொழுதறியும் வைனயாளர் என்று கேரே பொருள்படும் இச்சொற்களுடைரை ‘மாக்கள் பொழுதனக்தறியும் பொய்யாக் காண்கையர்’ எனப் பிறழுத்தியதன் மேலும் ஈண்டைக்கோர் இப்பையின்றியும் உரைத்தார்; குறு

ஸீர் - சொப்பரையிலுள்ள சிறிய ஸீர்; சாமிளாலைய ரவர்கள் ‘குறைச்’ என்பதற்கு நாழிகை வட்டில் என்று குறிப்பு எழுதி னார்கள்; அப்பொருள் உசினர்க்கினியருரையிலாதல் மற்றை நூல்க் கிளுதல் பெறப்படாலும்யால் அதுபொருங்காதென விடுக்க. கண்ணல்-நாழிகை வட்டில்; இஃதிப்பொருட்டாதல் “கண்ணலுக் கிளுனரும் நாழிகை வட்டில்” என்னும் பிங்க வங்கைச் சூத்திரத்தாற் காண்க. பொழுது இனைத்து என்று பொழுது அவாய் நிலையான் வந்தது.

(துகு-துகு) உடையினையும் மெய்ப்பையினையும் தோற் றத்தினையும் மாச்கையினையுமுடைய யவனர் புலிச்சங்கிலி விட்டு நிருமதத நில்லில் அழிய மணி விளக்கினை ஒளிர் வைத்து வலிய கால்ற்றிற் சுருக்கிய திரையை வளைத்து முன் ஒன்றும் உள்ளொன்றுமாக இரண்டறை வகுத்த பள்ளியறை யுட் புறவுறையின் கண்ணே சட்டையிட்ட ஊழைமைவேச்சர் காவலிருப்பரென்.

மத்தினைக் - சுவக்கு, குதிரைச் :ம்மட்டி. மத்தினைவளை இயுடை - குதிரைச் சும்மட்டி வளைத்துக்கட்டின உடை; மற்ற துவீச்சுக்குறிவு உடை - மடங்கிப்புடைக்க ரெருக்கிக்கட்டின உடை.. மெய்ப்பை - சட்டை வெரு வருங்தோற்றம் - காண். பார்க்கு அச்சம் வருதற் கேதுவான தோற்றம். எழிளி - திரை. உட்டங்பின் உரைக்கும் ‘விழுறையா’ என்மாறி உடம் பாற் குறிகாட்டித் தெரிவித்தலன்று காலால் உரைக்க மாட்டாத என்க. மிலேச்சர் - சோனகர், பெலுச்சி தானத்தினின் நுவங்க ரருக்கர்; பெலுச்சி என்பது மிலேச்சர் எனத்திரிக் தகு: பெலுச்சிகானத்தன் வழியாகப் பாரவைகுடத்தினுட் புகுத்தமைபற்றியே பண்ணடக்காலத்தில் ஆர்யர் தமிழரால் மிலேச்சரென அழைக்கப்பட்டனர்.

(குள-குள) பள்ளியலையின் அகத்தே சென்ற அரசன் காளைக்குச்செய்யும் மிக்க போரினை விரும்புதலாலே கண் உறக்கங்கொள்ளானும், முன்னுட்களிற் பகைவர் விசிய வேல் நுழைக்கமையாற் புண்மிக்குப் பெட்டையானையொடும் மறந்த

ஙளிற்றியானைகளையும், யானைகளின் பரிய தும்பிக்கை அற்று விழுத் தாம்தணிக்கு வஞ்சிமாலைக்கு கல்வெற்றி விளைவித்துச் சென்றோற்றுக்கடன் கழித்து நீரங்க மறவனரயும் நினைதும், காவலாயிட்ட தோற்கட்டையினையும் கிழித்துக்கொண்டு அம்புகள் குளித்தமையால் செவியைச் சாய்த்துக்கொண்டு தீனி எடாமல் வருக்குத்துக்கைப்போன நினைத்தும் ஒரு கூகையப்படுக்கையின்மேல்வைத்து மர்க்கூருகையால் முடியைச் தாங்கியும் நீஸ்சிரிதித்து தீரங்கி இங்களுமெல்லாம் அவ்விரவைக்கழித்துப், பின்னாளில் பணக்கரர்க்கட்டிப் படைக்கலாக்கள் எடுத்த தன்வலியலிரலாலே அவர்தம்மையெல்லாம் வென்றமையின் தான் அணிக்கு வஞ்சிமாலைக்கும் கல் வெற்றியினை நிலைநிறத்திப், பின்னாளில் தன் மனைவியைக்கானும் மகிழ்ச்சியால் பாசறையில் இனியதுயில் கொள்கின்றான் என்க.

‘மண்டு’ என்பதனை அமர் என்பதானால் ஏதையென்பதானால் கூட்டி மிக்கபோர், மிக்கசை என்க. தேம்பாய் கண்ணி - தேன் ஒழுகும் வஞ்சிமாலை. கடகம் - கைக்காப்பு. ‘அரசு’ என்பது இப்பாட்டின்கண் வங்க வஞ்சிப்பொருட்டெர்ட்புக்கு எழுவாயாக மூன்னே கூட்டப்பட்டது. பணிக்கும் - நடுக்கும், என்றது பணக்கரர்க்கேட்டு எடுக்குதற்காரணமானபோர்முரசு முழுங்கும் பாசறையை.

(அய-ாஷ) பொழுதிப்புரை பொருப்பாகுபாட்டில் விளக்காக ஏழுதப்பட்டிருக்கின்றது; ஆண்டுக்கான்க.

ஏற்று மஞ்சளு - அம்புதைச்தமயில், இது மயிலின் சாயலினையுடைய தலைமகள் எடுக்கத்திற்கு உவமையாயிற்று. பாவை - வென்கலவத்தாற் செய்த பிரதிமை; இதன்கையில்லைக் கெரிய விடுவது அரசர்க்கு வழக்கம். மூடங்கு இறை-கடல் வாய்; கூரையின் இருபகுதிகள் ஒன்று பொருந்தும் மூட்டு. வலன் கேருபு ஆர்ப்ப - எய்திய வெற்றிக்குப்பொருங்கி ஒலிப்ப. அயிர் - நூண்மணல். அஞ்சனம் - மை. மூறி இணர் - தளிருக்கொத்தும். தோடு ஆர் - இதழ் நிறைத்த. கானம் கந்திய

மெங்களுடைய போர்குவதிரி - என்ற முறைக்கு சீர்விய முனிஸிபல் நிலா  
துண்ட் யூனியன்கள் அங்கம் மாற்றத் - இவ்வாண்டும் பழுவுரு, மற்றும்  
முருங்கைப்பற்றி தீவிரமாகப்பட்டு ராஜ-முஹக்கதன் - கிளாம்பிலை  
> கூடுதல் புல்வா மாங்கலை - வதிர்விசல் கவனம்மறைத்துபொறியு  
த்துக்கம் - தூண்டிடை, சும்பாத்தி, காங்கிரஸ்லும் கொண்டுபால்க்கடை  
கூப்பு வரவு ஏற்றுக்கொண்டது. குடித்துக்கொண்டுக்கொண்டு  
முன் பள்ளிக்காலன் வீது - ராஜுந்தொண்ட தூப்பாட்டின்  
பொருளான் ; சும்பிலிதூப்பாட்டு காலாறு வரை கூறினார். பிரச  
பூப்பன். தலைப்பாட்டுத்தூப்பாட்டினால் து செல்லுவது கிளைரவை  
செழியானது என்றும் விடை வீர்க்காங்கிரஸ்க்கு விடை தமது சிறப்பு  
மாங்கலி என்றும். ராஜா தலைமகனாலும் சர்வர்ஷபூட்டிய குடிவினா  
க்கூரை

வினா பதிப்

ஈழில் பெரும்பாலும் பேரவீரர்க் காலைக்காலத்திலே  
பெரும்புதா அவர்களிடம் வாயு என்றாலும் சிற்கீர்தி ராகி செல்லவாக  
முன்னிலையிட தூசுமதி மத்தோடு நிறப், ஆய்வகள் கண்ணின் அளவு  
மற்று ஒருக்கி “துங்காபா சேரவூலர் அய்த்தர இன்னே வருகு  
வ” என்போல் ஈல்லாதி கேட்டு நீங் அதைவேறும், கல்லேரா  
வாய்ப்புள்ள ஈல்ல ஆச்சுவேறும் என் சிலையர் தழையராய் வினை  
முழுத்தா வருவது காரியது, எனியோப்பி நீ நின் எவ்வங்களோ”  
எனக் காட்டிலும் காட்டலும் கதுப்புத் துக்கன் முத்து உறைப்பு  
ஆற்றுத் து வருப்புத் தலைமகள், பாட்டுவேலிஸ் இன்றயில்வது  
ஏத்தலைவினைக் கண்றாருக்கிற்காலையாய் மேலும்வருக்கிப் பின்  
தன் மூன்றைச் சுவளிடத்தே ஆற்றப்படுத்துத் தான் தனியை  
ாய் இருக்கும் நிலைமையினை கீள்கினைத் து பாந்தது ‘ாம்’  
ஏகாதலன் சொல்வழி ஆற்றியிருத்தலை முறை” எனத்தெற்  
நியும், ஆடுவளை திருத்திபும், மையல்கொண்டிர், ஏயிர்த்தும்  
ஏடுங்கி, கெடுகிப்புத் து, விளக்கிற சுடர் அடல், மாடத்து முடங்  
கிழைச் சொரித்தும் அருவி சூரியன் கிடக்கிதான் சௌவி  
நிறைய ஆவின, பரிதுரக்குஞ் செலவினர் கெடுக்கேர் முண்டமா  
என்று வினை முடிவு கூச்சுத் ..

# THE ORIENTAL MYSTIC MYNA

The first volume of this monthly magazine deals with the highly interesting and useful subjects: Comparative Religion, Philosophy, Psychic phenomena, Occultism, Yoga, Spiritism and History.

It will tell you how to develop your inner powers, how to succeed in life and how to prolong and enjoy it.

At present there is no other magazine in existence than Myna which brings to light the hitherto unknown secret subjects that lay hidden in the ancient mystic literature of the Tamil language.

A partial contents of the first volume

Hypnotism and Mesmerism—Dietetic value of fruits—East and West—The Ghost of Von-Moltke—Hypnotism for Anaesthetics—Luminous night birds—The Milk-sea myth—How to prevent premature death?—The Theistic Aspect of Saiva Siddhanta—A wife's return—The Great Little—Human Magnetism—Brahman: Sivam—Pranayama or the conserving of vital powers as practised by Indian Yogis—Spiritualism—Success in Life—Spirit-forms—The motherhood of God—Self-control—The Saiva Siddhanta—The Universal Religion—Hypnotism and Death—How to grow beautiful—Telepathy—The occult eye—Personal Magnetism—Sankhya and Siddhanta—Clairvoyance—The Social Aspect of Saiva Siddhanta—Mantras and their mystic power.,

This volume contains large 280 pages, royal octavo 8. The price of this first vol. is Rs. 15/- exclusive of postage. No specimen copy. Money in advance. For copies write to Pandit R. S. Vedachalam, Madras.

## ஞானசாகரம்.

இப்போது ஞானசாகரம் என்னும் செந்தமிழ்மாதிரி பத்திரிகையின் சிக்தாம் பதகம் கடஞ்சுவருகின்றது. இதுவரை யில் தமிழில் வெளிப்படாத துரியபெரிய விஷயங்கள் இனிய எனிய செந்தமிழ் கலையில் தழுதப்பட்டு வருகின்றன.

இதில் வெளிவரும் வ்ஷயங்களிற் சில:

மக்கள் ஊறுவருஷம் உயிர் வாழ்தல் எப்படி?  
மரணத்தின்பின் மனிதர்  
குழுவால்லி,  
மனிதவசியம்,  
சிவஞானபோத ஆராய்ச்சி,  
திருக்குறள் ஆராய்ச்சி,  
யோகநித்திரை,  
ஞானக்கண் திறப்பித்தாங்கு முதலியன்.

இப்போது கையெய்ப்பஞ் செய்யவர்களுக்கு மூன்று ரூபா; வருஷமுடிவில் சிந்தனூபா. மாதிரிப்பிரகதி அலுப்புவ திலிலை. வேண்டுமோர் முன்பணம் அலுப்புக. பத்திரிகையினியர்:—பண்டிதர் ஸாக்ஷி பிவாசாலம் பிள்ளை, சென்னை.

